



யாழ். பல்கலைக்கழகத்தில்
மாவீரர் நினைவெழுச்சி

98 வயது அன்னையின் அணைப்பில்
80 வயது அருமை மகன்





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் & தயாரிப்பு
முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயினர்ஸ் துரைசிங்கம்
அனோஜினி குமரதாசன்பொது முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்விநியோக இணைப்பாளர்
இ. சிவலிங்கம்பொதுமக்கள் தொடர்பு
என். குமாரதாஸன்
ராதா கிருஷ்ணசாமி
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்இணையம்:
www.tamilsinformation.info

ஆசிரியரிடமிருந்து

From the Editor

நம்பமுடியாத அதிர்ச்சி!

வடஅமெரிக்காவின் நான்கு பிரதான முக்கிய நகரங்களில் ஒன்று ரொறன்ரோ.

கனடாவின் பொருளாதார மையமாகவும், மாடமாளிகைகள் கோபுரங்களைக் கொண்ட அழகுமிகு நகரமாகவும் இது திகழ்கின்றது!

உலகில் மனிதர்கள் வாழ்வதற்கும், வளமாக சுற்றுலா வருவதற்கும் சிறந்த நகரமென்ப பல தடவை சர்வதேச மட்டத்தில் முதலாமிடத்தில் தெரிவான பெருமையும் ரொறன்ரோவுக்குண்டு.

அதே ரொறன்ரோவில், இந்த வருட முதல் ஒன்பது மாதங்களில் எழுபது மனிதர்கள் - வீடன்றி வசிப்பவர்கள் - மரணமாகிப் போனார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் இந்தப் புள்ளிவிபரத்தை ஒரு 'செய்தி'யாக அறியத்தந்திருப்பது ரொறன்ரோ நகரசபையின் சுகாதாரப் பகுதி.

வாசிக்கும்போது இது வெறும் 'செய்தி'யாக நோக்கப்படலாம்; ஆனால், அதற்கும் அப்பால் சென்று இதனை உள்வாங்கி ஆழமாகச் சிந்தித்தால் மட்டுமே அதன் தாற்பரியம் புரியும்.

மரணித்தவர்களில் 57 பேர் ஆண்கள் என்றும், 13 பேர் பெண்கள் என்றும் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் அநேகரின் சராசரி வயது 48 ஆகும். இந்த வருடத்தின் முதல் ஒவ்வொரு முதல் மூன்று மாதங்களிலும் முறையே 27 பேர், 21 பேர், 22 பேர் மரணத்தைத் தழுவி யுள்ளனர்.

ஒன்பது மாதங்களில் எழுபது பேர் மரணமாகியுள்ளனரென்றால், சராசரியாக நான்கு நாட்களுக்கு ஒருவர் என்ற வீதம் மரணம் நிகழ்ந்துள்ளது. இவர்களுள் இருபது பேர் எவ்வாறு மரணமானார்கள் என்று தெரியாதெனவும் நகரசபையின் அறிக்கை கூறுகிறது.

பல மருத்துவமனைகளும் முகவர் நிறுவனங்களும் வீடில்லாதோர் மரணங்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் வழங்கவில்லை என்றும் ரொறன்ரோ நகர மருத்துவ அதிகாரி டாக்டர் எலென் டி விலா தெரிவித்துள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. சிலவேளை அந்த விபரங்களும் கிடைக்குமாயின் மரணித்தோர் எண்ணிக்கை அதிகமாகலாமெனும் எச்சரிக்கை இங்கு மறைபொருளாகவுள்ளது.

செழிப்பான ரொறன்ரோ நகரத்தில் வீடில்லாதோர் மரணிக்க நேர்ந்தது அதிர்ச்சி தருவதாக அரசியலாளர்களும் நகர கவுன்ஸிலர்களும் கவலை வெளியிட்டுள்ளதாக கனடிய ஆங்கில ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

இந்தக் கவலையின் அடுத்த நகர்வாக, இனிமேல் இவ்வாறு நிகழாதிருக்க செழிப்பான இந்த நகரின் ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதுதான் இங்குள்ள கேள்வி.

மரணமானவர்களின் சராசரி வயது 48 என்பதைப் பார்க்கையில், இவர்கள் ஓரளவுக்குத் தேகாரோக்கியம் உள்ளவர்களாக இருந்திருக்கலாமெனவும், முதுமை நோய்களுக்கு ஆளானவர்களாக இருந்திருக்க முடியாதெனவும் ஊகிக்க இடமுண்டு.

வசிப்பதற்கு வீடில்லாதவர்கள் என்பதால், இவர்கள் எப்போதும் எப்படியும் மரணமாகலாமென எவரும் நினைக்கக்கூடாது! இவர்களின் மரணத்தை வெறுமனே புள்ளிவிபர சேகரிப்பாகவும் பார்க்கக்கூடாது!

இவர்கள் வாழவேண்டிய எங்களில் ஒருவர் - மனிதர்களே!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canada

Tel: 416 920 9250

email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraingam
Anojini KumaradasanGeneral Manager
R. R. RajkumarCirculation Coordinator
R. SivalingamPublic Relation
N. Kumaradasan
Radha Krishnasamy
P. SivasubramaniamTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 CopiesWebsite:
www.tamilsinformation.info



விருது பெறுநர்கள் தெரிவு நிறைவு பெற்றுள்ளது!

தமிழர் தகவலின் 27வது ஆண்டு பூர்த்தி வைபவத்துக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2018 பெப்ரவரி நடுப்பகுதியில் வைபவம் இடம்பெறும். அடுத்த மாத இதழில் திகழும் நேரமும் அறிவிக்கப்படும்.

இவ்வைபவத்தின் பிரதான நிகழ்வாக வழக்கம்போல விருதுகள் வழங்கல் இடம்பெறும். 27வது ஆண்டு விருதாளர் தெரிவு பூர்த்தியடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தருகிறோம்.

27வது ஆண்டு பூர்த்தி மலர் தயாரிப்புப் பணி துரிதம்!

தமிழர் தகவலின் 27வது ஆண்டு பூர்த்தி மலர் தயாரிப்புப் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் அறுபதுக்கும் அதிகமான பஸ்துறைசார் கட்டுரைகள் மலரில் இடம்பெறும்.

கனடியத் தமிழர் வாழ்வு, குடிவரவு, சட்டத்துறை, மருத்துவம், தமிழக்கல்வி, குடும்ப ஒற்றுமை, பல்கலாசார மாண்பு, அரசியல், குடியியல், சமூக நலன், வணிகம் உட்பட பலவேறு முக்கிய விடயதானங்களை ஒட்டியதாகப் பிரதான கட்டுரைகள் அமைந்துள்ளன.

இளையோர்/மாணவரின் கட்டுரைகள் ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளில் இடம்பெறுகின்றன. விழா பற்றிய விபரங்கள் அடுத்த இதழில் தரப்படும்.

ரொறன்ரோ நகர மக்களில் 51.5 வீதம் சிறுபான்மையினர்

ரொறன்ரோ நகரின் தற்போதைய சனத்தொகையான 27 லட்சத்து 30 ஆயிரத்தில் 51.5 வீதமானவர்கள் சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் 46.9 வீதமாகவிருந்த சிறுபான்மையினர், 2011ல் 49.1 வீதமாக அதிகரித்தனர். ரொறன்ரோ நகரில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 770 பேர் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த உலக நாடுகளில் மிகப்பெரிய குடிவரவாளர் தேசம் கனடா! அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 10 லட்சம் பேர்!

Canada is a nation of Immigrants 1 in 5 Canadians were born in another country

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கனடாவே மிகப்பெரிய குடிவரவாளர் தேசம் என்பதை 2016ம் ஆண்டின் குடிசனக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இங்கு வாழும் மக்களில் ஐந்தில் ஒருவர் என்ற விதத்தில் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை, கனடாவின் சனத்தொகையில் 21.9 வீதமாகும்.

கனடாவின் சனத்தொகை எனப்படுவது குடிவரவாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததாகக் கடந்த பல வருடங்களாக அமைந்துள்ளது. 2011க்கும் 2016ம் ஆண்டுக்குமிடையே ஐந்தாண்டு காலத்தில் உலகின் பல பாகங்களிலிருந்தும் 12 லட்சம் புதிய குடிவரவாளர்களை கனடா உள்வாங்கியுள்ளது.

அடுத்த மூன்றாண்டுகளில் மேலும் பத்து லட்சம் புதிய குடிவரவாளர்களைக் கனடாவில் அனுமதிக்க கனடிய குடிவரவு அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தை கனடிய குடிவரவு அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதன்படி 2018ம் ஆண்டில் மூன்று லட்சத்துப் பத்தாயிரம் பேரும், 2019ம் ஆண்டில் மூன்று லட்சத்து முப்பதாயிரம் பேரும், 2020ம் ஆண்டில் மூன்று லட்சத்து நூற்பதாயிரம் பேரும் அனுமதிக்கப்படுவர். கனடாவின் சனத்தொகையில் ஒரு வீதமானவர்களை ஒவ்வொரு வருடமும் இங்கு குடியேற அனுமதிக்க வேண்டுமென்ற கொள்கையின் தேசிய பொருளாதார அடிப்படையில் இந்த இலக்கு வரையறுக்கப்படுகின்றது.

இதனால் வணிக நோக்கில் அதற்குரிய தொகை முதலீட்டுடன் வரும் குடிவரவாளர்களை அனுமதிக்கும் இலக்கு அறுபது வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இதனடிப்படையில், அடுத்த மூன்று வருடங்களிலும் எந்தெந்த வகையினர், எவ்வளவு பேர் கனடாவில் அனுமதிக்கப்படுவர் என்ற விபரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

2018 - பொருளாதார வகுப்பு: 177,500. குடும்ப வகுப்பு: 86,000. அகதிகள் மற்றும் பாதுகாப்பு வேண்டப்படுவோர்: 43,000. மனிதாபிமான வகுப்பு: 3,500. மொத்தம்: 310,000 பேர்.

2019 - பொருளாதார வகுப்பு: 191,600. குடும்ப வகுப்பு: 88,500. அகதிகள் மற்றும் பாதுகாப்பு வேண்டப்படுவோர்: 45,650. மனிதாபிமான வகுப்பு: 42,500. மொத்தம்: 330,000.

2020 - பொருளாதார வகுப்பு: 195,800. குடும்ப வகுப்பு: 91,000. அகதிகள் மற்றும் பாதுகாப்பு வேண்டப்படுவோர்: 48,700. மனிதாபிமான வகுப்பு: 45,000. மொத்தம்: 340,000.

பலவகை சமூகத்தவர் வாழ்விடத்தில் மார்க்கம் முதலிடம்

கனடாவில் பலவகை சமூகத்தவர் அதிகமாக வாழும் முதலாவது பெரிய நகரமாக மார்க்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு வாழும் 60 வீதமானவர்கள் தங்களின் முதன்மொழி ஆங்கிலம் தவிரந்த வேறொன்று என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் இங்குள்ள 77.9 வீதமான குடியிருப்பாளர்கள் தங்களை அடையாளம் தெரியும் சிறுபான்மையினர் என்று பதிவிட்டுள்ளனர்.

2008ம் ஆண்டிலிருந்து மார்க்கம் நகரம் அதிகூடிய பலவினத்தவர்களையும் கொண்ட நகரமாக வளர்ந்து வருவதையிட்டுத் தாம் மகிழ்ச்சியடைவதாக இதன் மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.●



ஸ்கி



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

ரொறன்ரோவில் வசிப்பதற்கு இடமில்லாமல் வீதிகளிலும் வெளியிடங்களிலும் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் சுமார் 70 பேர் இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மரணித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த 70 பேரில் 57 பேர் ஆண்கள் என்றும் 13 பேர் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் அதிகமானவர்களின் சராசரி வயது 48 ஆகும். உயிரிழந்தவர்களில் 20 பேர் எவ்வாறு மரணித்தனர் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

ரொறன்ரோவின் புதிய குடிவரவாளர்களுக்காகக் குரல்கொடுக்கும் பணிக்கான ஆலோசகராக ஸ்காபரோ றூஜ்பார்க் (வட்டாரம் 42) வட்டார உறுப்பினரான நீதன் சண் அவர்களை ரொறன்ரோ நகரசபை ஏகமனதாக நியமித்துள்ளது. புதிய குடிவரவாளர்களுடன் இருபது வருடங்கள் வரை இணைந்து பணியாற்றிய அனுபவமுள்ள நீதன், அவர்களின் பிரச்சனைகளை அறிந்து உரிய ஆலோசனை வழங்குபவராக இருப்பாரென நகரசபை உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மொன்றியல் நகரத்தின் மேயராக முதன்முறையாக ஒரு பெண்மணி தெரிவாகியுள்ளார். புரொஜக்ட் மொன்றியல் கட்சியைச் சேர்ந்த வெலரி பிளான்ற் என்பவரே மேயராகத் தெரிவான பெண்மணி. இவரை எதிர்த்து லிபரல் கட்சி வேட்பாளர் உட்பட மேலும் இருவர் தேர்தலில் போட்டியிட்டனர். முதற்கற்று வாக்கு எண்ணிக்கையிலேயே வெலரி பிளான்ற் 51 வீதமான வாக்குகளைப் பெற்று இலகுவாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரசவ காலத்தில் பெற்றோருக்கு வழங்கப்படும் லீவு காலத்தைப் பதினெட்டு மாதங்களாக அதிகரித்துள்ள கனடிய மத்திய அரசு, இக்காலத்தில் குறிப்பிட்ட பெற்றோர் வேலைக்காலத்துக் காப்பீட்டை (Employment Insurance) பெறமுடியுமெனவும், இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. பிரசவத்தின் பின்னர் பிள்ளையின் பெற்றோர் இருவரில் ஒருவர் மட்டுமே குழந்தை பராமரிப்புக்கு இக்காப்பீட்டைப் பெறமுடியும்.

கனடாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான 'லொப்லோஸ்' தனது 22 விற்பனை நிலையங்களை முடிவிட்டு, அதற்குப் பதிலாக பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. முதற் கட்டமாக, இலாபத்தில் இயங்காத நிறுவனங்களே மூடப்படவுள்ளன. இந்த மாதம் 6ம் திகதியன்று ரொறன்ரோவிலுள்ள சில லொப்லோஸ், றியல் கனடியன் சூப்பர் கடைகள் மற்றும் ரி & ரிஆகியவை மூடப்படவுள்ளன.

ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் அடுத்த மூன்று வருடங்களுக்கு சுகாதார வைத்திய திட்டங்களுக்காக 155 மில்லியன் டாலரைச் செலவிடப்போவதாக அறிவித்துள்ளது. நீண்டகால பராமரிப்பு ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரிக்கவும், நீண்டகால பராமரிப்புக்கான படுக்கைகளை அதிகரிக்கவும் இந்நிதி பயன்படுத்தப்படும். அடுத்த இரண்டு வருடங்களில் முதியோர்களின் பொழுதுபோக்கு வசதிகளையும் வளங்களையும் அதிகரிப்பதற்கு 1.5 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளில் ஒன்றான 'யுனெஸ்கோ', கல்வி, கலாசாரம், அறிவியல் ஆகியவைகளுக்கான சிறந்த நகரமென்ற மதிப்புக்குரிய உயரிடத்தை ரொறன்ரோ நகரத்துக்கு வழங்கியுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரைத்துறை வெளியீடுகள், இசை மற்றும் இலத்திரனியல் தயாரிப்புகள் போன்ற அதியுச்ச ஊடகத்துறையில் முன்மாதிரியாகத் திகழ்வதால் இந்தச் சிறப்பு ரொறன்ரோவுக்குக் கிடைத்துள்ளது.

பொலிஸ் அறிக்கை கட்டணம் அதிகரிப்பு

இலங்கையில் வசிப்பவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இலங்கைப் பொலிஸிடமிருந்து பெறும் பாதுகாப்பு அறிக்கைக்கான கட்டணம் கடந்த மாதம் 5ம் திகதியிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொலிஸ் அறிக்கை வெளிநாடு செல்வோருக்கும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கும் கட்டாயமானதொரு ஆவணமாகும். இலங்கையிலுள்ள முகவரி ஒன்றுக்கு அறிக்கைபெற புதிய கட்டணமாக ஆயிரம் ரூபாவும், வெளிநாட்டு முகவரியொன்றுக்குப் பெற ஆயிரத்து ஐநூறு ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதமொன்றுக்குச் சுமார் 6,000 பேர் பொலிஸ் அறிக்கை பெற விண்ணப்பம் செய்வதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கின்றது.●

வீதிகளைக் கடந்து செல்கையில் தொலைபேசி பாவிப்பதை தடைசெய்யக் கோரிக்கை

ஒன்ராறியோ வீதிகளில் நடந்து செல்பவர்கள் தொலைபேசியில் உரையாடியவாறு அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பியவாறு வீதிகளைக் கடந்து செல்வதை சட்டப்படி தடைசெய்யும் மசோதாவொன்று ஒன்ராறியோ மாகாண சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. லிபரல் கட்சியைச் சேர்ந்தவரான யுவான் பேக்கர் என்ற உறுப்பினர் இதனை முன்மொழிந்துள்ளார். அண்மைக் காலங்களில் தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு வீதிகளைக் கடந்து சென்ற பலர் விபத்துக்குள்ளானதையும், விபத்துகளில் மரணமானதையும் சுட்டிக்காட்டிய இவர், இதற்கான தண்டப்பணம் கடுமையானதாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார் இந்த மசோதாவை ஒன்ராறியோ முதலமைச்சர் கத்லின் வின் வரவேற்றுக் கருத்து வெளியிட்டுள்ளார்.●

Neethan Shan named Toronto's Newcomer Advocate

'There is something systemically wrong': Neethan eager to help immigrants tackle barriers

By: Brian Fitzpatrick



As he steps into his role as Toronto's designated newcomer advocate, Coun. Neethan Shan hopes his own experience as a refugee will let him hit the ground running.

Shan's appointment as welcomer-in-chief was confirmed at a recent Toronto City Council meeting, with the Ward 42 Scarborough-Rouge River representative taking over from Coun. Joe Mihevc. Shan will also remain the city's Youth Advocate.

"I came to Canada, aged 16, from the civil war in Sri Lanka, so I can bring lived experience and professional experience together," he said Tuesday. "As someone who arrived as a refugee, to be able to help others who might be going through similar challenges is very humbling."

With a background in teaching, youth outreach and immigrant advocacy, Shan says he will work with the Toronto Newcomer Office and other groups to try to improve access to services and opportunity for immigrants.

The Tamil-Canadian said he's motivated by issues such as barriers to employment, with immigrants struggling to put hard-earned skills to use in their adopted country.

"Research after research shows it takes longer for immigrants to find long-term, quality employment," Shan said. "There is something systemically wrong."

The latest census figures show that 46.1 per cent of Torontonians were born outside the country, with the city welcoming more than 350,000 people since 2011. Many, though, are toiling.

According to Statistics Canada data for 2014, immigrants who had arrived since 2009 under the skilled work Canadian Experience Class category made an annual median salary of \$50,000. The median for all immigrants, however, was just \$24,000.

"When people get their employment, they feel a sense of belonging," Shan said. "I'll get to push that at city council, to be able to ask questions on their behalf on a regular basis."

In addition to employment, Shan said it's important to provide an inclusive range of services for youth.

"My ward, Ward 42, has over 90 per cent racialized communities," Shan said. "One of the highest concentrations of young people in Canada is in Malvern. How diverse is our arts programming, our recreational programming?"

"Sometimes a certain portion of an immigrant population can create the impression that an entire population is succeeding," he added. "But peoples' individual struggles are harder to notice."

For example, this week advocates pushed Ottawa to abolish the excessive demand clause, which can see new immigrants locked out of the permanent-residency system for medical reasons.

Shan said he hopes to give such voices a platform.

"Even though the federal government deals with immigration, the city government is closest to the people," he said. "We have a huge responsibility to advocate on their behalf."

(Courtesy: Toronto Metro, Nov 21 2017) ●

Markham the Most Diverse Community in the GTA

Markham's rich cultural and ethnic diversity is on display today, as Statistics Canada released their 2016 Census data, dubbing the City the most diverse in all of the GTA. The data revealed that nearly 80 per cent of Markham residents self-identify as visible minorities.

"The latest census numbers confirm what we've always known, we've been Canada's most diverse community since 2008 and we continue to attract newcomers from around the world," says Markham Mayor Frank Scarpitti. "We view diversity as strength, not only contributing to the economic success of Markham but to enriching the social fabric of our communities. Many new Canadians bring and share their rich traditions and cultures allowing us all to experience the world in our neighbourhoods."

The City of Markham is Canada's most diverse city, with about half of the population coming to the community from outside of Canada, nearly 60 per cent of residents speaking a first language other than English and 77.9 per cent of residents identifying themselves as a visible minority. Markham thrives and continues to lead because of our diversity and focus on inclusion. ●



டாக்டர் எம். கே. முருகானந்தன்

உப்பு அதிகரித்தாலும் இல்லாவிடினும் நோய்கள்

எமது பண்பாட்டில் உப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதனால் தாய்மொழியில் பழமொழிகளும் வாய்மொழிகளும் உப்பைப் பற்றி பரவலாகப் பேசுகின்றன.

‘உப்பிட்வரை உள்ளளவும் நினை’, ‘உப்பிலாப் பண்டம் குப்பையிலே’, ‘உப்புச் சப்பில்லாத விடயம்’ இவ்வாறு பல. “பச்சை மிளகாய் சம்பல் நல்ல ரேஸ்டாக இருக்கு” சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார் அவர். கடுகு போட்டு தாளித்த பச்சைமிளகாய் தேங்காய்ச் சம்பலை வெள்ளைமா இடியப்பத்துடன் சேர்த்து அள்ளி வாயில் போட்டு சுவைத்தார்.

இவருடன் சேர்ந்து இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவியும் மகனும் அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தார்கள்.

“இந்த மனுசனுக்கு நாக்கு கெட்டுப் போச்சு” என்றாள் மனைவி. “கடைக்காரன் உப்பை அள்ளிப் போட்டிட்டான் போல கிடக்கு” என மகள் மனம் நோகாமல் கொமண்ட் பண்ணினாள்.

எமது உணவில் உப்பு

மொழி மத வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களான நாம் அனைவருமே உப்புப் பிரியர்களாக இருக்கிறோம். தினசரி உட்கொள்ளக்கூடிய உப்பின் அளவானது 3.75 முதல் 5 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தபோதும் நாங்கள் 12.5 கிராம்வரை உட்கொள்கிறோம்.

இலங்கையில் ஆண்கள் பெண்களைவிட அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள் என இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம். அதிலும் முக்கியமாக 20 முதல் 60 வயதுவரையான ஆண்கள், அவர்கள் நகர்புறத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி கிராமங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அதிகமாக உப்பை உள்ளெடுக்கிறார்களாம்.

சோற்றுக்கு உப்பு போட்டுச் சமைப்பதும், கறிகளுக்கு உப்பும் உறைப்பும் செழிக்கப் போடுவதும் எமது தேசத்தின் பழக்கம். அதற்குமேல் கடையில் வாங்கும் துரித உணவுகள் உப்பை தாராளமாகக் கொட்டித் தயாரிக்கப்படுகின்றன. கிழக்கு ஆசிய நாட்டவர்களான நாம் மேலைத் தேசத்தவர்களைவிட அதிகம் உப்பை உண்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உப்பு என்பது NaCl. அதிலுள்ள சோடியம் (Na) எனும் கனிமத்தான் பாதகங்களுக்கு முக்கிய பங்களிக்கிறது.

அதிக உப்பின் பாதக விளைவுகள்

உப்பை அதிகம் உட்கொண்டால் பிரஷர் வரும், ஏற்கனவே பிரஷர் உள்ளவர்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த செய்திதான். அதேநேரம் தினசரி 12 கிராம் உப்பை உட்கொண்டவர் அதனை 3 கிராம் ஆகக் குறைத்தால் பிர்ரானது 3.6 முதல் 5.6ஆல் குறையும் என ஆய்வுகள் சொல்லுகின்றன.

ஆனால் அதிக உப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியத்தையும் அதிகரிக்கும் என்பது பலரும் அறியாத செய்தியாக இருக்கலாம். உப்பு அதிகரிப்பதால் பிரஷர் அதிகரிக்கும். அதனால்தான் மாரடைப்பு பக்கவாதம் ஆகியன வருமென நீங்கள் எண்ணலாம். ஆனால் பிரஷர் அதிகரிப்பதால் மட்டும் இல் ஆபத்துகள் வருவதில்லை. அத்தீத உப்பு நேரடியாகவே இரத்தக் குழாய்களிலும், இருதயத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பையும் பக்கவாதத்தையும் கொண்டுவரும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

ஆனால் உட்கொள்ளும் உப்பின் அளவை 12 கிராமிலிருந்து 3 கிராம் ஆகக் குறைத்தால் பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் நாலில் ஒரு பங்காலும், இருதய நோய்கள் வருவதற்கான சாத்தியம் முன்றில் ஒரு பங்காலும் குறையும் என்ற நல்ல செய்தியையும் ஆய்வுகள் கூறுகின்றன. அத்தீத உடல் எடைக்கு தவறான உணவு முறைதான் காரணம் என்றபோதும் கூடுதலாக உப்பு உட்கொள்வதும் ஒரு காரணமாகும். எண்ணெய், கொழுப்பு, இனிப்பு மற்றும் மாப்பொருட்களை அதிகம்

உட்கொள்வதே தவறான உணவு முறை என நாம் பொதுவாகக் கருதினாலும் அதிகமாக உப்பை உட்கொள்வதும் அதில் சேர்த்தியே.

உப்பை அதிகம் சேர்த்தால் தாகம் அதிகமாகும். தாகம் அதிகமாவதால் இனிப்புள்ள பானங்களை அடிக்கடி அருந்துவதும் எடை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாகிறது. முக்கியமாக குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுகிறார்கள். இவற்றில் உப்பு அதிகம். இதனால் ஏற்படும் தாகத்தைத் தணிக்க மென்பானங்களை- யும் இனிப்புள்ள ஜூஸ் வகைகளையும் குடிக்கிறார்கள். இதனால் எடை அதிகரித்து குழந்தைகள் குண்டாகிறார்கள்.

‘இவன் சாப்பிடுறதே இல்லை ஆனால் குண்டாகிறான்’ என அம்மாமார் சொல்வதுண்டு. அதற்கான காரணம் இப்பொழுது புரிகிறது அல்லவா? இரைப்பை புற்றுநோய், ஓஸ்டியோபொரோசிஸ், சிறுநீரகக் கற்கள், ஆஸ்த்மா பாதிப்பு தீவிரமடைதல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் உப்பு காரணமாக இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

மறைந்திருக்கும் உப்பு உணவுகள்

‘இவருக்கு பிரஷர் என்றபடியால் நான் உப்பே போட்டு சமைப்பதில்லை’ என்றார் ஒரு இல்லத்தரசி. அவ்வாறு சமைப்பது நல்லதா கூடாதா என்பதையிட்டு பிறகு பார்க்கலாம். ஆனால் அவர் உப்பு போடாவிட்டாலும் கூட வேறு பல வழிகளில் அத்தீத உப்பு வேறு உணவுகள் வழியாக அவரையும் எங்களையும் சென்றடையும் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இன்று உணவு என்பது முற்றுமுழுதாக வீட்டு உணவு அல்ல. உணவகங்களில் கிடைக்கும் உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேர்கிறது. அவற்றில் உப்பு அதிகமாகவே இருக்கிறது. அதற்கு மேலாக பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ண நேர்கிறது. அவற்றில் பெரும்பாலும் உப்பின் செறிவு அதிகமாகவே இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், ஹம்பேர்கர் போன்ற இறைச்சி வகைகள், சோஸ் வகைகள், ஊறுகாய், அச்சாறு போன்றவை அத்தீத உப்பிற்கு நல்ல உதாரணங்களாகும். ஆனால் இவற்றில் மட்டுமின்றி நாம் சந்தேகிக்காத பல உணவுகளிலும் உப்பு அதிகமாக இருக்கிறது. பான், கேக், பில்கற் போன்றவற்றைச் சொல்லலாம்.

பிள்ளைகளும் பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடும் பொட்டேட்டோ சிப்ஸ் போன்ற பொரியல் வகைகளில் நிறைய உப்பு

(32 ஆம் பக்கம் வரக)

அ. முத்துலிங்கம்

யன்னல்களை திறவுங்கள்



சமீபத்தில் நான் ஓர் எழுத்தாளரின் செவ்வியைப் படித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. அவர் சொல்கிறார், “நான் ஒவ்வொரு யன்னலாக சாத்திக் கொண்டே வருகிறேன்” என்று. இது எவ்வளவு அவலமானது. நடுவயதுகூடத் தாண்டாத ஒரு எழுத்தாளர் கூறும் வார்த்தைகளா இவை என்று என்னை இது சிந்திக்க வைத்தது.

என்னைச் சுற்றியிருக்கும் அவலங்களிலும், போதாமையிலும், இயலாமையிலும் நம்பிக்கையை முன்னெடுத்து ஒரு நிறைவு தேடிச் செல்வதுதானே வாழ்க்கை. இதுதானே மனித சிருஷ்டியின் ரகசியம். உலகத்தின் தலைசிறந்த படைப்பாளிகள் எல்லாம் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் கூட புது யன்னல்களைத் திறந்தபடிதானே இருந்தார்கள். வாழ்வுக்குச் சுவை கூட்டுவது யன்னல்கள் அல்லவா? அவற்றை யாராவது சாத்துவார்களா?

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இயற்கை பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் அற்புதமாக எழுதி வந்தவர் மா.கிருஷ்ணன். அவர் 1995ம் ஆண்டு தனது 82வது வயதில் ஒரு புது யன்னலைத் திறந்தார். அப்போது அவர் எழுதியதுதான் அவருடைய புகழ்பெற்ற ‘Verse for a Living’ என்ற கட்டுரை. இதை வசதிக்காக தமிழில் ‘பசிக்கு எழுதிய பாடல்’ என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

இயற்கை எழுத்தாளர் என்று பெயர் பெற்று அதனைப் பற்றியே எழுதி வந்த தமிழ் இலக்கியப் பக்கம், தனது 82வது வயதில் திரும்பியது ஓர் அதிசய நிகழ்ச்சியே. ‘பத்மாவதி சரித்திரம்’ என்ற தமிழ் நாவலை எழுதியவர் அவருடைய தந்தையார் மாதவய்யா. அவர் 100 வருடங்களுக்கு முன்னால் கண்டெடுத்த ஓர் ஓலைச்சுவடியில் அகப்பட்ட தனிப்பாடல் பற்றி எங்களுக்கு எழுதுகிறார் கிருஷ்ணன்.

குமராசாமிப் பாண்டியன் என்று ஒரு சிற்றரசன். மகா கஞ்சன். அவனைப் புகழ்ந்து பெயர் தெரியாத ஓர் ஏழைப்புலவர் பரிசிலுக்காகப் பாடினான். எத்தனையோ இடர்பட்டு பல நாட்கள் பிரயாணம் செய்து வந்த புலவருக்குப் பரிசாக சொற்ப காசே கிடைக்கிறது. வயிறெரிந்த புலவர் சொல்கிறார், “முன்பொரு காலத்தில் மூதைப் பெரியவன் ஒரு பாடலுக்காக தன் மகளைத் தந்தான். சீதக்காதியை செத்த பிறகும் கொடுத்தான். ஓ! விரிந்த கை குமராசாமியே சொல், என் பாடலுக்கு உன் கையிலிருந்த அத்தனை காசுகளையும், முழுதாக பதினெட்டு பைசாவையும் ஈந்து விட்டாயே, நாளை என்ன செய்வாய் உன் உணவுக்கு?’ இப்படி அங்கதமாகப் பாடிய புலவருடைய ஏமாற்றத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் கிருஷ்ணன். முதிர்ந்த வயதிலும் தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் புது யன்னல்களை எங்களுக்குத் திறந்து விடுகிறார்.

எழுத்தாளர் சிறு குழந்தையைப் போலத்தான். அவர்கள் கண்கள் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருக்கும். ஒரு குழந்தை காலையில் துயில் எழுவதைப் பாருங்கள். அவர்களுக்கு ஒவ்வொரு நாளுமே ஒரு புது நாள்தான். அன்றைய நாளின் அதிசயங்களில் என்னென்ன பூட்டி வைத்திருக்கோ அவை அவ்வளவையும் திறந்து விடவேணும்

என்ற ஆவலோடு இருப்பார்கள்.

ஆனால் மனிதன் வளர வளர அவனைப் பயம் பிடித்துக் கொள்கிறது. அவனுடைய சிந்தனைகள் உள்நோக்கி வளர்கின்றன. சுயநலம் பிடித்து, பொதுநலம் பற்றிய சிந்தனை மறைந்து விடுகிறது. மற்றவர்கள் தனக்கு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறானே தவிர, தான் மற்றவர்களுக்காக என்ன செய்யலாமென்று யோசிப்பதில்லை.

சந்தாகுருலில் உள்ள ஒரு பேக்கரியில் பலவிதமான கேக், ரொட்டி வகைகள் காணப்படும். தட்டையானதும், நீண்டதும், உருண்டையானதும், அடி பெருத்து நுனி சிறுத்ததும், மணம் வீசுவதுமாக எண்ணில்லா வடிவங்களில் அவை அங்கே கூட்சூட விற்பனைக்கு இருக்கும். காலையில் 9 - 10 மணிக்கும், மாலையில் 4 - 6 மணிக்கும் கூட்டம் இந்தக் கடைவாசலில் அலைமோதும். காரிலும் சைக்கிளிலும் நடந்தும் வரும் ஆட்கள் வரிசையில் நின்று தங்கள் தேவைகளை பெற்றுப் போவார்கள். அப்படிச் செய்யும்போது ஒரு விசித்திரம் நடந்தது. எல்லோரும் காசு கொடுப்பதற்கு முன்னர், நான் நடந்து வந்தேன், நான் சைக்கிளில் வந்தேன், நான் காரில் வந்தேன் என்று சொன்னார்கள். என்னுடைய முறை வந்தபோது நானும் ‘நான் நடந்து வந்தேன்’ என்று காரணம் தெரியாமல் சொல்லி வைத்தேன். அவர்கள் எனக்கு பத்து வீதம் தள்ளுபடி தந்தார்கள். நடந்து வந்தவர்களுக்கும் சைக்கிளில் வந்தவர்களுக்கும் இந்தச் சலுகையென்று பிறகுதான் தெரிந்தது. காரில் வந்தவர்களுக்கு இல்லை.

நான் விசாரித்ததில் இந்த நிறுவனத்தை நடத்தும் மனிதருக்கும் அரசாங்கத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. தானாக அவருக்கு சுற்றுச்சூழலுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. அதன் விளைவுதான் தன்னால் இயன்றவரையில் இதைப் பெரிதுபடுத்தாமல் நடத்தி வருகிறார். அவருக்கு ஏற்பட்ட நட்பும் சிறிது. ஆனால் அவர் உலகுக்கு விடுக்கும் செய்தி பெரியது.

கலிபோர்னியாவில் ஒரு நாள் காலை பத்திரிகைகள் ஒரு பறவை பற்றி எழுதின. வழிதவறி வந்த இந்தப் பறவையின் கதை இணையம் மூலம் பரவியது. போலினாஸ் நீர் நிலை அருகே இந்தப் பறவை காணப்பட்டது. இதன் பெயர் கிரேற்றர் சான்ட் பிளவர் என்று பறவை நோக்கர்கள் தெரிவித்தார்கள். இது வடஅமெரிக்காவுக்குரிய பறவை அல்ல. அபூர்வமான இந்தப் பறவை மங்கோலியாவிலிருந்து குளிர்காலங்களில் தென்னிந்தியாவுக்கு வருவது. இந்தத் தடவை இடம்பெயர்ந்தபோது வழிதவறி கலிபோர்னியாவுக்கு வந்துவிட்டது.

பறவை நோக்கர்கள் பல தூரங்களிலிருந்து இந்தப் பறவையைப் பார்க்க வந்தார்கள். இதன் நீளம் ஒரு அடிக்கும் குறைவு. கறுப்பு நிற சொண்டும் சிவப்புக் கண்களுமாக மண் நிறத்தினாலானது. எனக்குப் பக்கத்திலே ஒரு இளம் பையன் தொலைநோக்குக் (30ஆம் பக்கம் வருக)



‘கலாநிதி’ பால. சிவகடாட்சம்

படித்ததும் கேட்டதும்



02

தமிழ்க் காவியம் காட்டும் ஓவியப் பெண்

“கண் படுமே பிறர் கண் படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா

ஆடவர் எதிரே செல்லாதே அம்பெனும் விழியால் கொல்லாதே

காரிருள் போன்ற கூந்தலைக் கொண்டு கன்னி உன் முகத்தை முடு

தமிழ்க் காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே மேகத்துக்குள்ளே ஓடு

மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம்

இந்த மானிடர் உலகில் வாழ்கிறவரைக்கும் தனியே வருவது பாவம்”

கவிஞர் கண்ணதாசன் திரைப்படம் ஒன்றுக்காக எழுதிய பாடலின் வரிகள் இவை.

அழகான பெண்ணொருத்தியை நோக்கி ‘நீ வீட்டைவிட்டு வெளியே வராதே.

பெண்களே உன் அழகில் மயங்கி நிற்கும்போது உன்னைப் பார்க்கும்

இளைஞர்கள் மனம் என்ன பாடுபடும். அவர்களை உன் அழகால் சித்திரவதை

செய்யாதே. அது பாவம்’ என்னும் பொருள்பட இப்பாடலை இயற்றியுள்ளார் கவிஞர்

கண்ணதாசன்.

இதே கருத்தை உள்ளடக்கிய ஒரு பாடலை இற்றைக்கு இரண்டாயிரம்

ஆண்டுகளுக்கு முன்னர் சங்கப்புலவர் ஒருவர் சற்று வித்தியாசமாகப் பாடியுள்ளார்.

காண்போர் உள்ளத்தைத் தன் கண்கவர் அழகினால் கலங்கவைக்கும் அந்த

இளம்பெண் எங்கோ போகவேண்டி வீட்டிலிருந்து வெளிக்கிளம்பி வீதியில்

இறங்குகின்றாள். புலவர் அவளிடம் ஏதோ சொல்ல வருகின்றார்.

நல்லாய் கேள்

ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை எனத்

தூது உண் அம்புறவு எனத் துதைந்த நின் எழில் நலம்

மாதர் கொள் மான் நோக்கின் மடநல்லாய் - நின் கண்டார்ப்

பேதுறா உம் என்பதை அறிதியோ அறியாயோ

நல்லவளே கேட்டுக்கொள்.

அன்னச் சிறகுபோல், அழகுப் பெண்மயில்போல், குறுணிக்கல் உண்ணும்

பெண்பறாப்போல் மென்மையும், அழகிய மானின் மருட்பார்வையும் கொண்ட உன்

அழகு காண்பவர் மனத்தைப் பேதலிக்க வைக்கும் என்பதை நீ அறிவாயோ?

அறியமாட்டாயோ?

நுணங்கு அமைத்திரள் என நுண் இழை அணை என

முழங்கு நீர்ப் புணை என அமைந்த நின் தட மென் தோள்

வணங்கு இறைவால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு

அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ

வளைந்து திரளும் பஞ்சு இழைத்த தலையணை போலும், ஒலிக்கும் நீரில்

நீண்டபுரந்த மூங்கில் போலும் காணும் உன் மென் தோள்கள் காண்பவரைக்

கொல்லும் கூற்றாகும் என்பதை அறிவாயோ? அறிய மாட்டாயோ?

முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப்

பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இளமுலை

மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நின் கண்டார்

உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ

முள்ளிலவ மரத்தின் மொட்டு என, முகம் வைத்த குரும்பை என, மழைத்துளி

விழுந்த அரும்பு எனக் காட்சிதரும் உன் இளம் முலையும் உரோமம் படிந்திருக்கும்

அழகிய உன் முன் கையும் காண்போரின் உயிரை வாங்கும் என்பதை

உணர்வாயோ? உணர்மாட்டாயோ?

பேதுறாய்போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்

யாது ஒன்றும் வாய் வாளாகு இறந்தீவாய்! கேள் இனி

ஒன்றுமே தெரியாதவள் போல் இருக்கின்றாய்.

பிறரது துன்பம் உனக்குப் எப்படிப் புரியும்.

வாயே திறவாமல் போகின்றாய். இதையும் கேள்.

“நீயும் தவறு இலை நின்னைப்புறங்கடைப்

போதரவிட்ட நுமரும் தவறு இலர்

நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப்

பறையறைந்து அல்லது செல்லற்க என்னா

இறையே தவறு உடையான்”

கலித்தொகை 56 குறிஞ்சிக் கலி 20

“தவறு உன்னிடத்தில் இல்லை. உன்னை

வெளியே செல்ல அனுமதித்த உன்னுடைய

உறவுகளிலும் தவறு இல்லை. பார்ப்பவர்களின்

மனதில் கலக்கத்தை ஏற்படுத்தும் தனது போர்

யானை ஆற்றில் நீராடப் போவதற்காக வெளியே

வீதியில் இறங்கிவிட்டது என்பதை அவ்வூர்

மக்களுக்குப் பறையறிந்து அறிவிக்கும் மன்னன்,

நீ வெளியே வருவது பற்றி அறிவிக்காமல்

விட்டது அவனது தவறு” என்கிறார் இந்தப்

புலவர்.

ஒரு பெண்ணின் அழகைப் படிப்போரினதும்

கேட்போரினதும் மனதில் பதியவைக்க

என்னவெல்லாம் யுத்திகளைக்

கண்டுபிடித்திருக்கிறார்கள் நம் தமிழ்ப் புலவர்கள்.

She is very beautiful. So beautiful that any-

one who sees her loses his mind. She seems

to be ignorant of the pain she is causing to

those who are exposed to her incredible

beauty. Yet no one has the right to place her

under house-arrest. Whose fault is then that

this girl coming out from her house disturb-

ing the minds of those who see her? The poet

talks directly to her.

“Good lady! Please listen.

Are you aware of the fact that your beauty

could kill someone? Are you aware of the

pain your incredible beauty could cause to

those innocent men who see you? You are out

in the open but insensitive to anything hap-

pening around you. However.

“You are not to be blamed. Neither your rela-

tives.

The king who warns the public when his ter-

rifying killer elephant is

out on the street on its way to the river

has failed to caution the people about your

outing.

It is his fault.”

The Tamil poet of the Sangam era wants to

us to imagine the boundless beauty of this

girl with the help of this elegant poem.●

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபராகவிருந்த கார்த்திகேசு மாஸ்ரரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவரின் புதல்வி ஜானகி எழுதிய 'நனவிடை தோய்தல் - அழிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கூட்டமைப்பு' என்ற கட்டுரையை அண்மையில் இணையத்தளத்தில் வாசித்தேன். யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து லாம்புச் சந்தியை மையமாகக் கொண்ட இக்கட்டுரை மிகத்தரமானதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்திருந்தது. போதியளவு உசாத்துணை நூல்களை ஆதாரம் காட்டியிருந்தார். ஆதலால் இதன் நம்பகத்தன்மையும் கூடுதலாகவிருந்தது.

இந்த ஐந்துலாம்புச் சந்தியில் பலவகையான இனங்கள் - முஸ்லிம் மக்கள், பாய்கள், போராக்கள், சிங்களவர், தமிழர் எனப் பலரும் ஒற்றுமையாகவும் சந்தோ'மாகவும் வாழ்ந்ததோடு மாத்திரமல்லாது, பலவகைப்பட்ட தொழில்களைச் செய்ததை நினைவு கூர்ந்திருந்தார். அதனை வாசித்தபோது நாங்கள் சிறுமிகளாக இருக்கையில் காணப்பட்ட பல தொழில்கள், அவற்றைச் செய்த தொழிலாளர்கள் இன்று காணாமற்போய் சரித்திரமாகிவிட்டதை உணர்ந்தேன். அந்த நனவிடை தோய்தலில் பிறந்ததுதான் இக்கட்டுரை.

புடவைப் பொட்டல வியாபாரி: அக்காலத்தில் பெண்கள் அபூர்வமாகத்தான் கடைக்குச் சென்று துணிவகைகளை வாங்குவார்கள். குடும்பப் பெண்களுக்கு சேலையைவிட வேறு ஆடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. பொதுவாக குடும்பத்தலைவர் தீபாவளிக்கோ வரு'ப்பிறப்புக்கோ சேலைகளை வாங்கி வருவர். ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் அம்மாக்கள் அதை அணிவார்கள். பிள்ளைகளுக்கும் சீத்தைத் துணிகளையோ பட்டுத் துணிகளையோ தந்தைமாரே கடையில் வாங்கி வருவார்கள். தையல் தெரிந்தவர்களிடம் கொடுத்து தைத்து அணிவார்கள். இன்றுபோல் வருடம் முழுவதும் துணிவகைகள் வாங்குவது கிடையாது. சில வசதி படைத்த வீட்டுப் பெண்களுக்கு பிரபல்யமான கடைகளிலிருந்து புடைவைகள் வரும். அதில் தெரிவு செய்யும் வசதி அவர்களுக்கு இருந்தது. ஆனால் தலையிலோ சைக்கிளிலோ புடைவைகளைச் சுமந்தபடி புடைவை வியாபாரி மாதம் ஒருமுறை வருவதுண்டு. அவர் ஒரு வீட்டுக்கு வருவார். அயலிலுள்ள பெண்களெல்லாம் அந்த வீட்டுக்கு வந்து விரும்பியவற்றைத் தெரிவு செய்வார்கள். அடுத்தமுறை வரும்போது என்ன கொண்டு வர வேண்டும் என்றும் சொல்வார்கள். இந்தச் சுதந்திரம் அன்று பெண்களுக்கு இருந்தது.

காப்பு சீப்பு வியாபாரி: ஒரு தள்ளுவண்டியில் காப்பு, சீப்பு, சோப்பு, வளையல்கள், ரிபன்கள் முதலிய அலங்காரப் பொருட்கள் விற்பவர்கள் வருவதுண்டு. பெண்பிள்ளைகள் அதிகமுள்ள வீடுகளை இவர்கள் தவற விடார்கள். அக்காலத்தில் பெண்பிள்ளைகளுக்குக் கட்டாயமாக நீண்ட கூந்தலே இருக்கும். அதனை பேணி வளர்ப்பதற்கு பெரும்பாடு படுவோம். அழகாகப் பின்னலிட்டு ரிபன் கட்டினால் அது தனியழகு. அதிகமான பிள்ளைகளின் தலையில் பேன் இருக்கும். அதற்குரிய பேன் சீப்பு,



கனகேஸ்வரி நடராஜா

காணாமல் போனவர்கள்

ஈர்கோலி எல்லாம் இவரிடம் கிடைக்கும். அதற்கெல்லாம் இன்று தேவையில்லாமல் போய்விட்டது.

குடை கட்டுபவர்: யாழ்ப்பாண வாழ்க்கையில் குடை ஒரு கட்டாய தேவை. மழை பெய்தால், அடைமழை பொழிந்தால், வெயில் எரிந்தால் கொளுத்தும் வெயிலுக்கு இது அத்தியாவசியம். ஆசிரியைகள் கட்டாயமாக ஒரு சுடுதண்ணீர்ப் போத்தலில் கோப்பியும், மடிக்கும் குடையொன்றும் தங்கள் கைப்பையில் வைத்திருப்பார்கள். இவையே இவர்களை ஆசிரியர்களென காட்டிக் கொடுத்துவிடும். வீட்டில் குறிப்பிட்ட குடையை மாட்டி வைத்து வெளியில் போகும்போது வயது வந்தவர்கள் எடுத்துச் செல்வார்கள். மழை காலம் தொடங்கியதும் குடை திருத்துபவர்கள் வீடு வீடாக வருவார்கள். குடையில் உள்ள பீத்தல்களுக்குத் துணி போட்டுத் தைத்து, முறிந்த கம்பிகளுக்கு சின்னச் சின்ன திருத்தங்களைச் செய்து ஒரு குடையை எவ்வளவு காலம் பாவிக்க முடியுமோ அவ்வளவு காலம் பாவிப்போம்.

பாண் வியாபாரி: அக்காலத்தில் பட்டணத்தில் மாத்திரமன்றி எமது கிராமங்களில்கூட பாண் பேக்கரிகள் இருந்தன. பொதுவாக இவற்றை சிங்களவர்களே நடத்தினார்கள். ஒரு சைக்கிள் பெட்டியிலோ அல்லது ஒரு பெட்டி போன்ற தள்ளுவண்டியிலோ ஒரு பெரோவோ அல்லது பண்டாவோ சுடச்சுடறா கமகம என மணக்கும் புதுப்பாணோடு வகைவகையான கேக்குகள் பிஸ்கட்டுகள் கொண்டு வருவார்கள். பிள்ளைகள் கையை பெட்டிக்குள் விட்டு மிகவும் சுதந்திரமாக விரும்பியதை எடுப்பார்கள். எல்லோரும் சந்தோ'மாகவும் அன்போடும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த காலம் அது.

சாணை பிடித்தல்: இன்று எல்லோர் வீடுகளிலும் வகைவகையான கத்திகள் பல அளவுகளில் இருக்கின்றன. அவைகளை கூராக்குவதற்கு வீட்டிலே கருவிகள் உண்டு. அக்காலத்தில் ஒரு கத்தியால் பல வேலைகளைச் செய்தனர். அரிவாள் மனை என்பதும் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. காய்கறி, மீன், இறைச்சி வெட்டுவதற்கு ஒரு கத்தி இருந்தது. பன்னவேலை செய்பவர்கள் கேள்விக்குறி அடையாளம் போன்ற அமைப்பிலுள்ள ஒரு கத்தியை சத்தகம் என்ற பெயரில் வைத்திருப்பார்கள். தோளில் ஒரு சாணை பிடிக்கும் வண்டிலைச் சுமந்தபடி வருபவர் மிகவும் பக்குவமாக கத்திகளைக் கூராக்கி தருவார். ஆவர் வீடு வீடாக அலையாமல் அயலிலுள்ளவர்களை ஒரு வீட்டுக்கு அழைத்து சாணை பிடித்துக் கொடுப்பதுண்டு. மிகச் சொற்ப கட்டணமே அறவிடுவார்.

சிலாவு ரொட்டி வண்டி: இந்த ரொட்டி வண்டில் பொதுவாக மாலைப்பொழுதில்தான் மணியடித்தபடி வரும். எண்ணையில் ஊறியபடி கோதுமை மா உருண்டைகள் இருக்கும். வண்டியில் தகரத்தாலான தோசைச் சட்டி போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதற்குக் கீழே நெருப்பு எரிந்தவாறு இருக்கும். கோதுமை உருண்டைகளை சேலையை வீசிக் காயவிடுவதுபோல விசிறி எறிந்து மெல்லிய ரொட்டியாகப் பரப்பி சுடச்சுடத் தருவார்கள். இவைகளையெல்லாம் இன்று கடைகளில் போய்த்தான் சாப்பிட முடியும்.

பாய், கடகம், சுளகு முதலியன அன்று வீட்டு வாசலுக்கே வந்தன. இன்று இவற்றைப் பாவிப்போர் தொகையும் குறைந்துவிட்டது. ஆயினும் உள்நாட்டு சிறுகைத்தொழில் - களுக்கு ஊக்கமளிக்க வேண்டுமென்ற விழிப்புணர்ச்சி காரணமாக இவை பிரத்தியேக கடைகளில் கிடைக்கின்றன.

தும்பு முட்டாசு, இழுவல் இனிப்பு - இதனை 'அழுகிற பிள்ளையை அமுக்கிற மிட்டாய்' எனக்கூறி அட்டியல், காப்பு போன்ற அமைப்பில் இழுத்துத் தருவார்கள். இதனைவிட பாய்மார் இனத்தைச் சேர்ந்தவர்கள் மஸ்கட், தொதல் என்பவற்றை விற்பார்கள். சிங்களவர் கொண்டைக் கவுன், கித்துள் பணியாரங்களை தலையில் ஒரு பெட்டியில் சுமந்தவாறு கொண்டு வந்து விற்பார்கள். இன்னும் பலவகையான வியாபாரிகள் என்ற எம் வாழ்க்கைக்கு சுகமும் சுவையும் வழங்கினார்கள். இப்போது நனவிடை தோயும்போதுதான் நாம் அன்று ஒரு பல்கலாசார சூழலில் வாழ்ந்தோம் என்று உணர்கிறேன்.●



இரா. சம்பந்தன்

ஓம் என்னும் ஒலியும்
பெருவெடிப்புக் கொள்கையும்

இந்தக் கட்டுரையைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் முகநூலில் பதிவு செய்திருந்தார். இது எப்படி அவருக்குக் கிடைத்தது என்பது பற்றி அவர் எதையும் தெரிவிக்கவில்லை. எனினும் அவருடைய பதிவில் இந்தக் கட்டுரையோடு சம்பந்தப்பட்ட சில இணையத் தளங்களையும் நூல்களையும் அவர் காட்டியிருந்ததால் இதில் ஏதோ உண்மை அடங்கியிருக்கின்றது என்று எண்ணிப் பதிவுசெய்து வைத்திருந்தேன்.

உலகில் இதுவரை நடந்த பெரும் விஞ்ஞான ஆராய்வுகளில் பெருவெடிப்பு கொள்கையே முக்கியமானது. அதாவது உலகம் எவ்வாறு தோற்றம் பெற்றது. அதன்போது என்ன நிகழ்வு இடம்பெற்றது என்பது பற்றிய ஆராய்வே இது.. இதை BIG BANG THEORY என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.

அந்தப் பரிசோதனையின்போது ஓம் என்ற ஒலியே தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர் விஞ்ஞானிகள், அதாவது இந்தப் பிரபஞ்சம் தோன்றும்போது ஓம் என்ற ஒலியுடனேயே தோற்றம் பெற்றது என்கின்றனர். இந்து மக்கள் ஓம் என்னும் ஒலியை பரப்பிரம்மம் என்று அழைப்பர். பரம் என்றால் உலகம். பிரம்மம் என்றால் உருவாக்கம் (அதனால்தான் படைப்பவர் பிரம்மா) எனவே உலக உருவாக்கம் என்பதே ஓம் என்பதன் உட்பொருள்.

இதன்போது இன்னொரு கதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் தர்மத்தின் பாதை கடமைப்பட்டுள்ளது.

சைவ சமயத்திலே படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவுக்கு பிரணவ மந்திரம் (ஓம் என்பதே பிரணவ மந்திரம்) தெரியாதபடியால் முருகப்பெருமான் தலையில் குட்டியதாகவும், அதன் பின்பு உபதேசம் செய்ததாகவும் கதை உண்டு. ஆக உலகம் தோற்றம் பற்றிய விளக்கமே அந்தக்கதை. அதாவது படைக்கும் பிரம்மாவுக்கு ஓம் என்னும் ஒலியின் விளக்கம் புரியவில்லை ஆக அந்த ஒலியின் விளக்கத்தை முருகப்பெருமான் சொல்லிக்கொடுத்தார். இதையே விஞ்ஞானம் கூறுகின்றது. உலகம் தோற்றம் பெற்றபோது (படைத்தல்) ஓம் என்னும் பிரணவ மந்திரமே ஒலித்தது என்கிறது விஞ்ஞானம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ராபர்ட் வில்சன் என்கிற விஞ்ஞானியும் டாக்டர் பெஞ்சியாஸ் என்கிற விஞ்ஞானியும் மைக்ரோவேவ் ரேடியேசன் என்கிற நுண்கதிர் இயக்கம் பிரபஞ்சத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்கிற ஆராய்ச்சி- சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் சோதனையின்போது இனம் தெரியாத ரேடியோ அதிர்வுகள் தங்கள் சோதனையில் கிடைப்பதை உணர்ந்தார்கள்.

<http://mysticcross.blogspot.com/2010/10/aum-reverberation-of-big-bang.html>

http://creative.sulekha.com/gayatri-the-big-bang_36079_blog

<http://www.montrealultimate.ca/en/node/15932>

http://maya-gaia.angelfire.com/big_bang_involution.html

Cosmology: A Research Briefing, National Research Council, National என்னும் நூலிலும் இது பற்றிய குறிப்புகள் உண்டு.

இந்த அதிர்வுகள் அவர்களுக்குப் புரியவில்லை. தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக வெடித்து சிதறி பிரபஞ்சம் தோன்றியபோது உருவான அதிர்வுகளே அவையென்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதாவது பிரபஞ்ச சிருஸ்டி தோன்றியபோது ஏற்பட்ட ஓம் என்கிற ஓசைதான் அது என்பது தெளிவாகியது. இதை நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு அறிந்திருந்தார்கள் என்பது ஆழ்ந்து ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.●

இங்கிலாந்தில் அனைத்துலக திருக்குறள் மாநாடு

இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள சர்வதேசப் புகழ் பெற்ற ஹோப் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜூன் மாதம் 27,28,29 ஆகிய நாட்களில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.

நாகர்கோவில் கட்டந்த மே-மாதத்தில் நடை-பெற்ற முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு லிவர்பூலில் நடை பெறுகின்றது.

தமிழக எல்லைகளுக்கு அப்பால் திருக்குறள் (Thirukkural beyond the Frontiers of Tamil India) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடக்கும் இம்மாநாட்டில் இந்திய நாட்டுப் பேராளர்களோடு அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்த ஏராளமான அறிஞர்கள் பங்கேற்று ஆய்வுரை வழங்க உள்ளனர். ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர் ஆஷர், ருசியா நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, ஹாங்காங் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் கிரஹோரி ஜேம்ஸ், தென்கொரிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர் யாங்கிமுன், மலேசிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர் டத்தோ. டென்னிசன் ஜெயசூரியா, இலங்கை நாட்டைச் சார்ந்த பேராசிரியர். சண்முகதாஸ் ஆகியோர் இம்மாநாட்டு பேராளர்களில் குறிப்பிடத்தக்கோராவர். 25க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டினைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

இந்த மாதம் நான்கு இடைத்தேர்தல்கள்

கனடிய நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள நான்கு தொகுதிகளுக்கு இந்த மாதம் 11ம் திகதி இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இவற்றுள் ஒன்றுமட்டும் ஒன்றாறியோ மாகாணத்திலானது. கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி காலமான ஸ்காப்பரோ ஏஜின்ன்கோர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சான் அவர்களின் இடத்துக்கான இடைத்தேர்தலில் அவரது மனைவி போட்டியிடுகிறார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சவுத் சரே, சச்ச்சுவானில் பட்டில்பீல்ட்ஸ்-லொய்ட்மின்ஸ்டர், நியுபவுன்லாந்தில் பொனாவின்லா-புரின-ரினிற்றி ஆகியவை இடைத்தேர்தல் நடை-பெறவுள்ள மற்றைய மூன்று தொகுதிகள்.

தமிழ் கற்பித்தல் சேவையா? தொழிலா?

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட தாய்மொழிக்கல்வி சூழல் பற்றி நன்கு புரிந்து கொண்டபின்னர், அந்தப் புரிதல்களுக்கேற்ப, தமிழ் கற்பித்தலைச் சிறப்பாகக் கையாள முடியும் என்று துணிபு கொள்பவர்களே கற்பித்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

பொருளாதாரத் தேவைகளும் அதற்கான தேடல்களும் மிகுந்த வாழ்புலங்களில் பெரும்பாலும் எல்லாமே பொருளாதார அடிப்படையில்தான் அணுகப்படுகின்றன. கற்றலும் கற்பித்தலும் கூடப் பெரிதும் பொருளாதாரத் தேவைகளை நோக்காகக் கொண்டே நடைபெறுகின்றன. பாரிய சமூகப் பொறுப்பும் கடமையுணர்வு மிக்கதுமான இப்பணியை வருவாய் ஏதுமின்றிச் செய்வது எளிதானதல்ல என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புலம் பெயர்ந்து, பன்முகப் பண்பாட்டுச் சூழலுக்குள் வாழும் எம்மைப் போன்ற சமூகத்துக்குத் தாய்மொழிக்கல்வி எத்துணை அவசியமானது என்பதைக் கடந்த கட்டுரைகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.

“நாம் தமிழர். எமது இன, மொழி அடையாளங்களுடன் நாம் இந்த மண்ணில் நிலைத்து வாழ வேண்டும்” என அடுத்த தலைமுறையைச் சிந்திக்கத் தூண்டும் இடம் தமிழ்மொழிக் கல்வி வகுப்பறைகளே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தொடர்பாடலுக்கு மட்டுமே உரிய மொழிக்கல்வியாக மட்டுமன்றி, வரலாறு, பண்பாடறா கலை, விழாக்கள், மரபுகள், மாண்புகள் என இனஞ்சார்ந்த அனைத்தையும் பயிலும் இடம் தமிழ்மொழி வகுப்பறைகளே.

பொருளாதாரத் தேவைகளால் இயந்திரமயமாக்கப்பட்டுவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெற்றோர் உழைப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். பிள்ளைகளின் கல்வி, அறிவு மேம்பாட்டுக்காகக் கல்வி நிறுவனங்களிலேயே முற்றிலும் தங்கியிருக்கின்றனர். பலருக்கு பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களைக் கவனிப்பதற்குக்கூட நேரம் இருப்பதில்லை.

தமிழ்ப் பெற்றோர்கள், பிள்ளைகளின் மொழி, இனம் சார்ந்த கல்விக்காகத் தமிழ்மொழிக்கல்வி வகுப்புகளையே நம்பியுள்ளனர். இவ்வகுப்புகளால் தமது பிள்ளைகள் மொழிவழித் தொடர்பாடலை மேற்கொள்ள வல்லவர்களாகவும் இனம் சார்ந்த விடயங்களை அறிந்து கொண்டவர்களாகவும் இருப்பர் என எதிர்பார்க்கின்றனர்.



பொன்னையா விவேகானந்தன்

தாய்மொழிக் கல்வி சூழலை புரிந்து கொள்ளல்

31

பெற்றோர் தமிழராக இருப்பினும் வீடுகளில் எல்லோராலும் மொழி, இனஞ்சார் கல்வி வழங்க முடிவதில்லை. அவர்கள் அதற்கான நேரத்தை ஒதுக்க முடியாதவர்களாகவோ அல்லது கற்றுக்கொடுப்பதற்கான முறைசார் கற்பித்தலைத் தெரியாதவர்களாகவோ இருப்பர். இவர்கள் எமது பிள்ளைகள் தமிழர்களாக வளர்க்கப்படும் இடம் தமிழ்மொழிக் கல்வி வகுப்புகளே என நம்புகின்றார்கள்.

ஒரு வாரத்தில் ஏறக்குறைய மூன்று மணிநேரம், ஆண்டில் ஏறக்குறைய தொண்ணூறு மணிநேரமே தமிழ்மொழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பாலர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை ஏறக்குறைய 1260 மணித்தியாலங்கள் மட்டுமே மாணவர் மொழிக்கல்வியைப் பயிலும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

வாழ்நாளில் முறைசார் மொழிக்கல்வியைப் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் மணிநேரம் இவ்வளவே. இத்தனை மணித்தியாலங்கள் மட்டுமே ஒரு தலைமுறையை தமிழின அடையாளங்கள் மிக்கதாக உருவாக்குவதற்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கால அளவுக்குள் முறையாகக் கற்றுக்கொள்ளத் தவறிய மாணவர்களுக்குப் பின்னாளில் கல்வி கற்க நேரம் கிடைப்பதில்லை. உயர்கல்வி, வேலை என்பவற்றுக்குள் அவர்கள் சிக்கிவிடுகின்றார்கள்.

இந்த வாழ்க்கைமுறை ஒதுக்கியிருக்கும் குறிக்கப்பட்ட கால அளவுக்குள் மொழிக்கல்வியோடு இணைந்திருக்கும் மாணவர்களை இனத்தின் அடையாளமாக வார்த்தெடுக்கும் ‘பிரம்மா’க்களாகவே தமிழ்மொழி ஆசிரியர்கள் நோக்கப்படுகின்றார்கள்.

வாழ்புலத்தின் அடுத்த தலைமுறை தமிழர்களாக வாழ்வார்களா? இல்லையா? என்ற வினாவுக்கான விடையைக் கொண்டிருப்பவர்கள் இந்த வாழ்புலத்தில் ஆசிரியர்களே.

சமூக அக்கறையும் அர்ப்பணிப்பும் கொண்டறா ஒவ்வொரு மணிநேரத்தையும் நன்கு திட்டமிட்டறா மாணவர்களைப் பட்டை தீட்டும் ஆசிரியர்களாலேயே இதைச் சாதிக்க முடியும். இவ்வாறு சாதிக்கும் ஆசிரியர்கள் நம்மிடையே இருக்கின்றார்கள். இவர்கள் இப்பணியை பெரும் சேவையாகக் கருதுகின்றார்கள். மாணவர்களைத் தமது பிள்ளைகளாகப் பேணுகின்றார்கள். பெற்றோருடன் தொடர்பு கொண்டு மாணவரின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுகின்றார்கள். மாணவர்களின் பலம், பலவீனம் என்பவற்றைக் கணித்து, அதற்கேற்ப கற்பித்தலைத் திட்டமிடுகின்றார்கள். இவை தொடர்பான அறிவுறுத்தல்களை உரியவர்களிடம் கேட்டுப் பெறுகின்றார்கள். ஊதியத்துக்கு மேலாகக் கடமையுணர்வுடன் செயற்படுகின்றார்கள்.

வருமானத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு கற்பிக்கச் செல்பவர்களால் இவ்வாறு செயலாற்ற முடிவதில்லை என்பதே உண்மை. வாரத்தில் கிடைக்கும் சமூகப் பெறுமதி மிக்க மூன்று மணிநேரத்தை பயன்மிக்க விளைவுகளைத் தரும் வகையில் திட்டமிடாமல் வீணடிக்கும் ஆசிரியர்கள் இச் சமூகத்தை ஏமாற்றுபவர்களாகவே கருதப்படுவார்கள். இதனால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த பெற்றோர்களின் கருத்துகள் ஏராளமாகப் பதியப்பட்டிருக்கின்றன.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் இறைவனுக்கு முன்பாகவே ஆசிரியர் வைக்கப்படுகின்றார். புலம் பெயர்ந்தோர் தேசத்தில் தமிழாசிரியரின் பணி ஒரு சமுதாயத்தைப் படைப்பது. இது இறைவனின் பணிக்கு ஒப்பானது.

இந்த ஆசிரியப் பணியைப் பொறுப்புணர்ந்து செய்யத் தவறுவோர், இப்பணியில் இருந்து ஒதுங்குவதே இச்சமூகத்துக்கு ஆற்றும் பேருதவியாகும். ●



கனடா மூர்த்தி

கண்டதைச் சொல்கிறேன்

51

நவம்பர் மாத பிற்பகுதியின் முகப்புத்தகப் பதிவுகளில் தமிழர் படையைப் போற்றும் விதமாக - அன்றைய போராளிகள் குறித்தும், இன்றைய முன்னாள் போராளிகள் நிலை குறித்தும் - பல்வேறு பதிவுகளோடு மட்டுமல்லாமல், மாவீரர் தினத்தன்று அங்கு நடந்த நிகழ்வுகள் பலவும் வீடியோக்களாகவும், பதிவுகளாகவும் நிரம்பி வழிந்தன. அவற்றில் பலவற்றை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

கடந்த மாதத்தில் நம்மவர்களின் முகப்புத்தகப் பதிவுகளில் இலங்கை அரசாங்கம் தமிழர்க்கு தர உத்தேசித்திருப்பதாகச் சொல்லப்படும் தீர்வுத் திட்டம் குறித்த விவாதங்களும் பலமாக இடம் பெற்றிருந்தது. தற்போதெல்லாம் இலங்கையின் சமகால அரசியலை பயமின்றி விமர்சிக்கும் பதிவுகள் இலங்கையிலிருந்தும் இடப்படுகின்றன. உதாரணத்திற்கு வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்ததற்கு 'ஏன் மாட்டு இறைச்சி கடையில வேலைக்கு சேர போறீங்களா அமைச்சரே?' என ஒரு பொதுமகன் இரட்டை அர்த்தத்துடன் கிண்டலடித்ததைக் குறிப்பிடலாம்.

மாட்டு இறைச்சி கிண்டல் ஒருபுறமிருக்க, யாழ்ப்பாணத்தில் கோவில்களில் ஆடூறு கோழி பலியிட்டு வேள்வி செய்யவதற்கு நீதிபதி இளஞ்செழியன் தடை விதித்தாரல்லவா. அதுகுறித்தும் பல பதிவுகள் காணப்பட்டன. 'தொன்று தொட்டு இருந்து வந்த மதச் சடங்கை நிறுத்திவிட்டார்' என குற்றம் சாட்டி இளஞ்செழியனுக்கு எதிராகப் பல பதிவுகள் இடப்பட்டன. "முடிந்தால் முஸ்லிம்களின் சுன்னத்தை மத வன்முறை என்கிற பெயரில் அவரால் நிறுத்த முடியுமா?" என்று சவால் விட்டார் ஒருவர். அப்பதிவைக் கண்டித்து "அப்படியானால் உங்கள் கோவில்களில் வைத்து உங்கள் கிடாய் ஆடுகளுக்கு சுன்னத்து செய்து விடுங்கள்" என்றார் இன்னொருவர்.

இந்த வேள்வித் தடையினை பெளத்தர்கள் வரவேற்பதை கிண்டலடித்து "இளஞ்செழியன் சாதகத்தை யாராவது பாருங்க.. போற போக்கிறல இலங்கையில அடுத்த பிரதமர் அவர்தான் போல" என்றார் வேறொருவர். "பலி குடுப்பது மோட்டு வேலை. அதுவும் இன்னொரு ஆட்டின் முன்னால் வைத்து செய்வது பாரதாரமான செயல்" என்று பிறிதொரு பதிவு. ஒரு பதிவு "எந்த நீதிபதியும் தீர்ப்பு வழங்கும் நிலத்தின் வரலாறு கலாசாரம் மதநம்பிக்கைகளை தருக்கம் தரவுகளுக்கப்பால் கவனத்திலெடுக்க வேண்டும்" என்று.

இலங்கையின் தமிழ்பேசும் மக்களிடையே முஸ்லிம்களை ஒரு தனி இனமாகவும், முஸ்லிம்கள் அல்லாதவர்களை தனி ஒரு இனமாகவும் பிரித்துப் பார்க்கும் போக்கு

அதிகரித்து வருவதை முகப்புத்தகத்திலும் காணலாம். அதுபோலவே வடக்கு - கிழக்கு பிரிவினைக் கருத்துகளும் ஆங்காங்கே தெரிவிக்கப்பட்டும் வருகின்றன. இந்தத் துன்பங்கள் ஒருபுறமிருக்க, 'மலையக மக்களைத் தனி இனமாக இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையும் முகப்புத்த உலகை கடந்த மாதம் அலற வைத்தது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். "எமக்கு உய்வு கிடைக்க வழி கிடையாது என்பது தெட்டத் தெளிவாகின்றது. சுயதம்பட்டமும் அடுத்தவனைக் காறி உமிழும் அலட்சிய மனோபாவமும் தமிழ் சமுதாயத்தைக் காப்பாற்ற ஒரு போதும் உதவப் போவதில்லை" என தன் பதிவில் வேதனைப்பட்டிருந்தார் ஒருவர்.

முன்பெல்லாம் தமிழகத்துப் பதிவுகள்தான் இந்து மதத்தை கேலி செய்யும். தற்போது புலம்பெயர் தமிழர்களும் அந்தக் கைங்கரியத்தில் ஈடுபடுகிறார்கள். 'சூரன் ஆர்மி' 'நரகாசுரன் ஆர்மி' என்ற பெயர்களில் மறைந்து இருந்து கொண்டிருந்து இந்து மத கொண்டாட்டங்களை புலம்பெயர் தமிழர் சிலர் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். "புத்தரோ, நபியோ அல்லது யேசு போன்ற மகான்களோ தற்காலத்தில் பிறந்திருந்தால் அவர்கள் தற்போதைய அரசியல்வாதிகள் போலத்தான் மக்களுக்குத் தோன்றியிருப்பார்கள்" எனக் குறிப்பிட்டு சிந்திக்க வைத்தார் ஒருவர். "என்ன செய்யிறது. அடிப்படைவாதிகள் மதங்களில் மட்டுமா இருக்குறாங்க. கட்சிகளில்தான் அதிகமாக இருக்கிறாங்க.." என்று அறைந்தது இன்னொரு பதிவு.

இவை ஒருபுறமிருக்க, இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை மேற்கோள்காட்டி 'தமிழ்ப் பகுதிகளில் கள் இறக்குவதற்குத் தடை' எனப் புலம்பெயர் தமிழர்கள் பலர் காரசாரமாக பல பதிவுகளை இட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தடையானது 'யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நடவடிக்கை' எனப் புலம்பெயர் தமிழர்களின் பதிவுகள் இருந்தன. ஆனால் 'பனையிலிருந்து கள் இறக்குவதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை' என்ற செய்தி பின்னர்தான் தெரியவந்தது. கள்ளு ஆதரவு, கள்ளு எதிர்ப்புப் பதிவுகளையெல்லாம் கண்டு வெதும்பிய ஒருவர் "கள்ளுச் சீவினால் குறைந்த சாதி. கள்ளுச் சீவத் தடை விதித்தால் நாம் தமிழர்!" என கிண்டலடித்தார். வேறொருவர் "கள் இறக்கத் தடை இனவழிப்பின் இன்னொரு வடிவம் என்று விலகி அடித்துவிட்டு வெளிநாடுகளில் இருந்து முகநூலில் போராடியது வேஸ்டா?" என்று புலம்பினார். "குடிக்காமல் தெளிவா இருக்கும்போதுதான் புலம்பெயர்ந்த பல யாழ்ப்பாணத்தார் பிழை விடுகினம்!", "எப்படி..?", "குடிக்க வேணும் என்று அப்பதானே அவை முடிவெடுக்கினம்" என ஜோக்கடித்தார் ஒருவர்.

ஜோக் என்றதும் முகப்புத்தகத்தில் கண்ட இன்னொரு ஜோக்கையும் இவ்விடத்தில் குறிப்பிட்டு விடுகிறேன். கொழும்பில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக அமைக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தின்மேல் மகிந்த ராஜபக்ச ஏறிப் பார்த்தாராம். தன் ஆட்சிக்காலத்தில் தான் அக்கோபுரம் அமைக்கப்பட்டது என்ற பெருமிதத்துடன், "வா.. அப்பே சிங்கள மக்களுக்கு நான் இன்னும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு "இங்கிருந்து கீழே குதித்து விடுங்களேன்" என்றாராம் அங்கு நின்ற ஒருவர்.

தமிழகம் குறித்த பதிவுகள் பலவும் கடந்த மாதம் சுவாரஸ்யமாக இருந்தன. நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு, கார்டூனிஸ்ட் பாலாவின் கைது, மெர்சல் பட விவகாரம், லட்சுமி குறும்படம் என பலவும் பத்தும் இருந்தாலும் இலங்கையையும், இந்தியாவையும் கடந்த மாதம் இணைத்தது மெர்சல் படம் குறித்த கிண்டல்கள்தான். பாஜகா தலைவர் தமிழிசை மெர்சல் படத்தை விமர்சித்து "இலவச மருத்துவம் பற்றி பேசிய மெர்சல் படக்குழுவின் லாபத்தில் இலவச மருத்துவமனை கட்ட வேண்டும்" என பேசியதற்கு ஒருவர் "ஏனுங்கோ.. அப்ப நாடோடிகள் படத்துல காதலர்களைச் சேர்த்து வச்ச சசிசுமார் எல்லோருக்கும் பொண்ணு பார்த்து கட்டி வைக்க வேணுமோ?" என கலாய்த்தார்.


யாழ்ப்பாணத்தில் படம் பார்த்த ஒருவர் முகப்புத்தகத்தில் எழுதிய கடிதம்: "கனம் வடகொரிய அதிபர் ஜிங் ஜோங் குவான் அவர்கட்கு, மிகவும் தாழ்மையுடன் எழுதுவது யாதெனில் அணுகுண்டு அடிக்கும்போது யாழ்ப்பாணம் ராசா தியேட்டருக்கும் ஒரு குண்டை அடித்துவிடும்படி கால்ஸ் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம்! இங்ஙனம் ஜிங் ஜோங் குவாங் ரசிகர் மன்றம் - யாழ்ப்பாணக் கிளை"●

வெற்றிவேல் சட்ட அலுவலகம் - முதலாண்டு பூர்த்தி நிகழ்வு



ஸ்காபரோவில் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்ட றிஷானி வெற்றிவேல் அவர்களின் வெற்றிவேல் சட்ட அலுவலகத்தின் முதலாண்டு பூர்த்தியையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த மாதம் ஸ்காபரோ மார்க்கம் சென்டரில் நடைபெற்றது. கடந்த ஓராண்டுக்குள் இவரது சேவையைப் பெற்ற வீடு விற்பனை முகவர்கள் பலர் றிஷானியின் நேர்த்தியானதும் துரிதமானதுமான பணியைப் பாராட்டி இங்கு உரையாற்றினர். தொழிற்றுறையாளர்களை ஊக்குவிக்கும் சிறப்பு உரையும் இங்கு ஏற்பாடாகியிருந்தது.●

கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியனின் நூல்கள் வெளியீடு



கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியனின் இசைத்தமிழ்ச் சிந்தனைகள், தமிழில் இசைப்பாடல் வகைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த மாதம் ஸ்காபரோவில் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய சிலரை இங்கு காணலாம்.



‘என் பாதை’ - சஞ்சே சிவாவின் இசைப் பாதை!



இசைக்கு மயங்காதவர்கள் இல்லை! அதுவும் தமிழிசைக்கு மயங்காதவர்கள் இல்லவே இல்லை! தமிழ் எனும் இசை மொழியில் பாடல் கேட்பது அற்புத அனுபவம். அதுவும் நவீன இசையில் நமது கலாசாரங்களையும், அனுபவங்க-ளையும், இலக்கியத்தையும் பிசைந்து வழங்கினால் அது இசை

அமிர்ந்தமாய் மாறிவிடும். அப்படி நமது இதயங்களை வசீகரிக்க வந்திருக்கும் புதிய தமிழ் அல்பம்தான் என் பாதை!

இந்த அல்பத்தின் இசையமைப்பாளர் திரு.சஞ்சே சிவாவின் இசை ஆர்வம் காலம் செல்லச் செல்ல ஆலமரமாய் வளர்ந்தது. விழுதுகள் இறக்கி விழுந்துவிடாமல் நின்றது. கலாசாரத்தின் வேர்கள் உறிஞ்சிய வாழ்க்கை அனுபவங்கள் அவரிடம் சரிகமபதனியாக வெளிவந்தன. காற்றின் முதல் துளியைக் கண்டுபிடிக்க முடியுமா? கடலின் முதல் துளி எங்கே இருக்கிறது? கதிரவனின் முதல் வெளிச்சம் எந்தப் புள்ளியில் விழுந்தது? கண்டுபிடிக்க முடியாத இந்த கேள்விகளைப் போன்றதுதான் அவருடைய இசைப்பயணத்தின் ரிஷிமூலமும்.

பால்யம் அவரது இசைக்கு பிள்ளையார் சுழிபோட்டது, இளமை அவரது இசையை பாடலாகப் பதிவு செய்தது. பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை இசைக்காக உதறிவிட்டறா பணம் குறைவாகவும் நேரம் அதிகமாகவும் கிடைக்கும் வேலையில் சேர்ந்தார்! ‘பால்குடி மறந்த கையோடு’ என்னும் இசை அல்பம் 2000 ஆண்டு யேர்மனியில் நடந்த வெற்றிமணி பத்திரிகையின் மணிவிழாவில் வெளியிடப்பட்டது. அதன்பின்னர். டிப்பி என்ட்ரெயின்மென்ட்

எனும் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்து தனது இசைப்பயணத்தை முறைப்படுத்தினார் சஞ்சே சிவா.

‘கெட்ட பையன் ஒரு நல்ல பொண்ணு’ எனும் அல்பத்தின் மூலம் தமிழ் இதயங்களின் கதவுகளைத் திறந்த அவர், மாயவன், ஒன்வே, பைரவன், யாரிவன், யூகே 2 மதுரை போன்ற அல்பங்கள் மூலம் ஐரோப்பாவின் தமிழ் சமூகத்துக்கு மிக நன்கு பரிச்சயமானவராக மாறினார். இசையில் சம்பாதித்து வாழ்க்கை நடத்துவோர் மத்தியில், வாழ்க்கையில் சம்பாதித்து இசையை நடத்தியவர் இவர்.

லண்டனிலும், ஜெர்மனியிலும் ரசனைகளின் இதயங்களைப் பிடித்த சஞ்சே, தேசி மியூசிக் என்ட்ரெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடும் முதல் சர்வதேச அல்பம் தான் ‘என் பாதை’. இந்தப் பாதையில் இசைப்பயணம் செய்திருப்பவர்களில் ஆலாப் ராஜு, கானா பாலா, ஸ்ரீனிவாஸ், கீத் பீட்டர்ஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாடல்களை சேவியர் எழுதியிருக்கிறார்.

தேசி என்ட்ரெயின்மென்ட் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. சர்வதேச இசைக்கலைஞர்களின் இசைத்திறமையை வெளிக்கொணர களம் அமைத்துக் கொடுப்பதில் முன்னணியில் இருக்கிறது தேசி என்ட்ரெயின்மென்ட். டிப்பியின் படைப்புகள் சர்வதேச மேடையில் ஒலிக்கச் செய்வதற்காக இப்போது அது என்பாதையில் பயணிக்கிறது !

www.sanjesiva.com எனும் தளத்தில் சஞ்சேயின் பாடல்களை இலவசமாய் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடல்கள் யாவும் ஒளிக்காட்சியாகவும் கேரளா, தமிழகம், இலங்கை எங்கும் படமாக்கப்பட்டுள்ளது. இவை தமிழகத்தில் கடந்த 2ம் திகதி திரையிடப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றது.●

ஒன்ராறியோ கன்சர்வேடிவ் தலைவர் சகிதம் மூன்று தமிழ் வேட்பாளர்கள் ஊடகச் சந்திப்பு



ஒன்ராறியோ கன்சர்வேடிவ் தலைவர் பற்றிக் பிறவுண் கடந்த மாதம் இங்குள்ள தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து ஸ்காபரோ மண்டபமொன்றில் சிறப்புச் சந்திப்பொன்றை நடத்தினார். இச்சந்திப்பில் அவருடன் கன்சர்வேடிவ் அபேட்சகர்களாக அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட தகுதிபெற்று மார்க்கம் தொகுதியில் போட்டியிடும் லோகன் கணபதி, ஸ்காபரோ தொகுதியில் போட்டியிடும் விஜே தணிகாசலம், ஸ்காபரோ மத்திய தொகுதியில் போட்டியிடும் தேனுஷா பரணிரூபன் ஆகியோரும் பங்குபற்றினர். மாகாண கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தாம் போட்டியிட்டபோது இங்கு வாழும் தமிழர் சமூகம் தமக்கு வழங்கிய அளப்பரிய ஆதரவுக்கு பற்றிக் பிறவுண் தமதுரையில் நன்றி தெரிவித்தார்.●

பேராசிரியர் டேவிட் ஷூல்மன் அவர்களுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட சிறப்பு விருது



Tamil: A Biography என்ற நூலை எழுதிய பேராசிரியர் டேவிட் ஷூல்மனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டம் சிறப்பு விருது வழங்கிக் கௌரவித்த வைபவம் கடந்த மாதம் 11ம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பேராசிரியரை அறிமுகம் செய்து உரையாற்றியதையடுத்து சிறப்பு விருதினை பேராசிரியர் அமுது சந்திரகாந்தன் வழங்கினார். சட்டவாளர் மனுவல் ஜேசுதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் டேவிட் ஷூல்மன் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றி சிறிது நேரம் பேசினார். 'ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட நான் தமிழின் தொன்மையையும் பெருமையையும் உணர்ந்து தமிழை கற்று அதன் இலக்கியங்களில் தோய்ந்து இன்புற முடியுமானால் தமிழை தாய்மொழியாகக் கொண்ட உங்களுக்கு தமிழ் பேசவும் கற்கவும் தயக்கம் இருப்பது ஆச்சரியத்தை தருகிறது' எனக் குறிப்பிட்டார்.

இதே மேடையில் ஹார்வார்ட் தமிழ் இருக்கை எழுச்சி கீதம் அரங்கேறியது. அதே நேரம் பாடல் (muzik 247) சென்னையிலும் உலக மக்களுக்காக வெளியிடப்பட்டது. பாடலை எழுதியவர் பெருங்கவிக் கோ வா.மு. சேதுராமன். அதற்கு இசையமைத்தவர் 'பண்ணையாரும் பத்மினியும்', 'ஒருநாள் கூத்து' போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன். பாடியவர் சுப்பர் சிங்கர் ஜெஸிக்கா ஜூட். தயாரித்தவர் அ. முத்துலிங்கம்.

பாடலை வெளியிட்ட பின்னர் ஜெஸிக்கா ஜூட் தொடர்ந்து அரவிந்தன் இசைக்குழுவுடன் பல பாடல்களை பாடினார். இசை நிகழ்ச்சி மூலம் அன்று சில மணி நேரங்களில் திரட்டிய பத்தாயிரம் டாலர்களும் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அது தவிர, ஏறக்குறைய 5000 டாலர்கள் உலகத்து பல முலைகளிலிருந்து ரசிகர்களால் தமிழ் இருக்கைக்கு இணையம் மூலம் நேரடியாக அனுப்பப்பட்டது பதிவாகியிருக்கிறது. உலகத்து ரசிகர்கள் பாடலை யூ ட்யூபில் <https://m.youtube.com/watch?v=vcTNTXIB6M8> கேட்கலாம். நன்கொடை வழங்க விரும்புபவர்கள் harvardtamilchair.org இணையதளத்துக்கு சென்று donate பட்டனை அமுக்குவதன் மூலம் அதைச் செய்யலாம்.●



98 வயது அன்னையின் அரவணைப்பில் 80 வயது அருமைமகனின் ஆனந்தம்!

அன்னைக்கு 98 வயது; மகனுக்கு 80 வயது. தனது மகனைக் கவனித்துக் கொள்வதற்காக தள்ளாத வயதிலும் இந்த அன்னை தனது மகன் தங்கியிருக்கும் முதியோர் பராமரிப்பு நிலையத்திலேயே வாழ்ந்து வருகிறார். இங்கிலாந்தின் லிவர்பூலிலுள்ள பராமரிப்பு நிலையத்தில் வசித்து வரும் திருமணமாகாத தனது மகன் டொம் கீட்டுக்கு உதவி தேவைப்படுவதால் அதே பராமரிப்பு நிலையத்தில் தாமும் இடம் கேட்டுப் பெற்று வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார் இந்த அன்னை. இருவரும் ஒன்றாக சிறுசிறு விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும் நேரத்தைச் செலவிடுவதாகக் கூறுகின்றனர் பராமரிப்பு நிலைய பணியாளர்கள். "ஒவ்வொரு இரவும் நான் டொம்மின் அறைக்குச் சென்று நல்லிரவு கூறுவேன். மறவாது காலையில் சென்று காலைவந்தனம்' கூறுவேன் என்று சிரித்தவாறு கூறுகிறார் இந்த அன்னை. 'அன்புக்கும் உண்டோ அடைக்கம் தாழ்.'"



நவம்-ஷியாமளா தம்பதியரின் நான்கு நூல் அறிமுக விழா



திரு. க. நவம் எழுதிய பரதேசம் போனவர்கள் - சிறுகதைகள், படைப்புகளும் பார்வைகளும் - கலை, இலக்கிய மதிப்பீடுகள், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி - சமூக அரசியல் பண்பாடுசார் கட்டுரைகள் ஆகிய நூல்கள், மற்றும் ஷியாமளா நவம் எழுதிய இயற்கையுடன் வாழுதல் என்னும் ஆரோக்கியம்சரர் கட்டுரைகள் அடங்கிய நூல் ஆகிய நான்கினதும்

அறிமுகவிழா ஸ்காபரோ நகர மண்டபத்தில் அக்டோபர் மாதம் 28ம் திகதி நடைபெற்றது. இவ்விழாவில் நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்ற அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவிற்கு மண்டபம் நிறைய இலக்கிய ஆர்வலர்கள் சமூகமளித்திருந்தனர். மேடை நிகழ்வில் பங்குபற்றியவர்களை இங்குள்ள படங்களில் காணலாம்.

‘தமிழ் மிறர்’ பத்திரிகையின் 12வது ஆண்டு விழா



சார்ள்ஸ் தேவசகாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தமிழ் மிறர் பத்திரிகையின் 12வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா கடந்த மாதம் 5ம் திகதி ஸ்காபரோவில் நடைபெற்றது. பேராசிரியர் பர்வீனா சுல்தானா இந்நிகழ்வில் கலந்து விருதுகளை வழங்கியதோடு சிறப்புரையும் நிகழ்த்தினார். விழாவின்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள் இங்கு.




யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் நாள் எழுச்சிமிகு வணக்க நிகழ்வு



மாவீரர் பெற்றோர் குடும்பத்தினர் மதிப்பளிப்பு - ரொறன்ரோ



மாவீரர் பெற்றோர் உறவினர் மதிப்பளிப்பு நிகழ்வு கடந்த மாதம் 19ம் திகதி ஸ்காபரோ 'மெற்றோபொலிட்டன்' மண்டபத்தில் நடைபெற்றது. மாவீரர்களின் உருவப்படங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபங்கள் ஏற்றப்பட்டு வணக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. பல மாவீரர்களின் உறவினர்களான இரண்டாம் தலைமுறையினர் தங்களின் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, மாமா, மாமி ஆகியோர் தேச விடுதலைக்காக ஆகுதியாகிய கதையை தங்கள் உரைகளாக வழங்கியது பலரதும் நெஞ்சைத் தொட்டு கண்கலங்க வைத்தது.



மார்க்கம் அரங்கில் மூன்று வேளைகள் இடம்பெற்ற தமிழர் தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள்



HOMELIFE/CHAMPIONS REALTY INC., BROKERAGE*

*INDEPENDENTLY OWNED & OPERATED

WANTED FULL TIME / PART TIME

REALTORS / MORTGAGE BROKERS

90 / 10 SPLIT OR FLAT FEE

2ND LOCATION OPENING IN MILTON



Access Inc.

LIC 11404 *INDEPENDENTLY OWNED & OPERATED

UTAYAN PONNUTHURAI

BROKER OF RECORD

Bsc (Hons)

DIRECT: 416 505 2120

OFFICE : 416 281 8090



Markham McNicoll Urgent Care Centre

மார்க்கம் மக்நிக்கல் விரைவு மருத்துவ நிலையம்

- * ஆண்டின் 365 நாடும் திறக்கும் ஒரே மருத்துவநிலையம்
- * எந்நேரமும் தமிழில் பேசும் ஊழியர் கடமையில் இருப்பர்

* ஒரே கட்டலத்தில் விரைவு மருத்துவம் (Urgent Care), வெளிநோயாளர் பிரிவு (Walk-In Clinic), ஆய்வு கூட வசதி (Lab Services - Only for our Patients), மருந்தகம் (Pharmacy), முறிவு மருத்துவ பிரிவு (Fracture Clinic), X-Ray / Ultra Sound, இயன் மருத்துவம் (Physiotherapy) மற்றும் பல மருத்துவ சேவைகள் கிடைக்கும்.


திறந்திருக்கும் நேரம்:

- * வார நாட்கள்: காலை 9 மணி - இரவு 9 மணி
- * சனி & ஞாயிறு: காலை 9 மணி - மாலை 4 மணி
- * விடுமுறை நாட்கள்: காலை 9 மணி - மாலை 4 மணி

எமது நிலையத்தில் புதிதாக முறிவு மருத்துவம் மற்றும் எலும்பு நோய் சிறப்பு மருத்துவ நிலையம் (Fracture Clinic & Orthopedic Clinic) இயங்க ஆரம்பித்துள்ளது

Unit - 11, 2901 Markham Road,
Scarborough, ON. M1X 0B6

416-609-3333



புதிய நோயாளர் ஏற்றுக்கொள்ளப்படுவர் Accepting New Patients



Markham McNicoll Family Clinic

மார்க்கம் மக்நிக்கல் குடும்ப மருத்துவ நிலையம்

குடும்ப மருத்துவர்கள்:

Dr. சிந்துலா விஜய குலசிங்கம் MD, CCFP
Dr. சுசந்தி இரவீந்திரன் MD, ABFP

Unit - 7, 2901 Markham Road,
Scarborough, ON. M1X 0B6

416-292-6666

Owned and Operated by:



NOW HIRING

JOIN OUR DYNAMIC TEAM

Looking for a Career change?
Freedom, Flexibility and
Unlimited income potential

Give us a Call today

Chandran Rasalingam CHS
President & CEO
Dir: 416 909 0400



Bus: 416 321 6000 x400

www.inforcelife.com

career@inforcelife.com

10 Milner Business Court, Suite 707, Scarborough ON M1B 3C6

Like us on Facebook



printfast.ca

NEW RANGANAS HOME BUILDERS நியூ ரங்கனாஸ் கோம் பில்டர்ஸ்



20 வருட அனுபவம் வாய்ந்த வீட்டு கட்டிட ஒப்பந்தர்களினால் குறுகிய காலத்தில் நிலைவன சேவை வீடு, கட்டிடம், காணி வாங்க வீற்க சகல வகையான பராமரிப்புகளுக்கும் மற்றும் காணி சம்பந்தமான சட்டப்பிரச்சனைகளின் ஆலோசனைகளை கிரவசமாக பெற்றிட நாடவும்

Tel: 647-702-2159



- Rangan
- 647-702-2159
- 6055 Steeles Ave E Unit C102, Scarborough, ON., M1X 0A7

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது

உங்கள் உறவுகளின் இறுதியாத்திரையை முறையாகவும்
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



Call :

Vilosan Sivatharman B.Eng

முதலாவது - கனடாத்தமிழர் Funeral Director

416 993 0826

Call :

Christeen Seevaratnam

Funeral Counsellor

416 258 6759



எங்களுடைய சேவைகள் மார்க்கம் / மினிஸாகா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது

MY MECHANIC AUTO & TIRE

WINTER SPECIAL

 <p>SAVE UPTO \$120 ON 4 MICHELIN TIRES AND ALIGNMENT FOR ONLY \$50^{+tax}</p>	 <p>\$50^{+tax} SYNTHETIC OIL CHANGE <small>UPTO 5 LITRES</small></p>	 <p>\$24.95^{+tax} REGULAR OIL CHANGE <small>UPTO 5 LITRES</small></p>
---	--	---

(905) 946.1000
MYMECHANICAUTO.CA
MYMECHANIC4530@GMAIL.COM



4530 Steeles Ave. East
Markham, L3R 0L2

Monday to Friday 8 AM - 8 PM
Saturday 8 AM - 5 PM
Sunday 9 AM - 3 PM





Nishanthan Law Office

Umananthini Nishanthan
BARRISTER, SOLICITOR & NOTARY PUBLIC

- Real Estate Law
- Immigration Law
- Wills and Estate
- Power of attorney for personal care and property
- Business Law

Notary Services

- Statutory Declarations & Affidavits
- Commissioning & Notarization



416-289-9229

1200 Markham Road, Lower Level Units 5 and 7
Scarborough, Ontario M1H 3C3 (Markham/ Ellesmere)











கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9
(416) 288-1419

சொர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவைப்படும் இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 8:00 / M	அறுகம் புல்	\$ 5:00 / Bag
உள்ளூர் கர்னேஷன் சரம்	\$ 3:00 / M	வில்வம் இலை	\$ 5:00 / Bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 8:00 / M	வேப்பிலை	\$ 5:00 / Bag
கர்னேஷன் மலர்கள்	\$ 0:30/Each	Marukhalundu /Maru	\$ 5:00 / Bag
மல்லிகை மலர்கள்	\$ 5:00 / Bag	மாவிலை	\$ 10 Per1:00
சம்பாகிணி மலர்கள்	\$ 5:00 / Bag	வெற்றிலை	\$ 10 Per1:00
அறவி மலர்கள்	\$ 5:00 / Bag	வாழை இலை	\$ 1:25 / Each
தாமரை மலர்கள்	\$ 1:25 / Each	குளசி இலை	\$ 3:00 / Bag














We design and build your dream homes

Additions and Custom build homes



“நிங்கள் விரும்பும் இல்லம் அமைத்தீட”

சபேசன்

விருதுகள் பெற்ற நிபுணர்

416 605 1990



Custom made
Solid Wood
Kitchen Cabinets
Flooring
Granite counter-tops...

Financing available *OAC

புதுவருடத்தில் இன்னொரு தீர்மானம்!

வருடத்தின் இறுதிப் பகுதி வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டறா ஒன்றுகூடி, அன்பளிப்புகள் பரிமாறிக்-கொள்ளும் இனிமையான பொழுதுகளுக்குள் செல்லப் போகின்றோம். இதன் ஆரம்பமாக ரொறன்ரோ டவுன்ரவுணில் 113ஆவது கிறிஸ்மஸ் தாத்தாவின் ஊர்வலம், கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்றது. இந்த வருடமும் குளிரைப் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் திரண்டுவந்து இந்த 6 கிலோ மீற்றர் தூர அணிவகுப்பு ஊர்வலத்தைக் கண்டுகளித்தார்கள். 1905ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்வலத்தில், பல புதிய பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மிதவைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தன. சிவப்பு, வெள்ளை, பச்சை வர்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட இவற்றைப் பார்ப்பதற்கு மிகவும் இதமாக இருந்தது.

டிசம்பர் மாதம் முழுவதும் எமக்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியான பொழுதுகளாகத்தான் இருக்கும். ஜனவரி மாதம் பிறந்த பின்னர் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' என்று எல்லாமே அடங்கிவிடும். அது மட்டுமல்லாமல், நாழும் புதுவருடம் பிறக்க இருக்கும் நேரத்தில் ஒன்று, இரண்டு புதுவருட தீர்மானங்களையும் மறக்காமல் எடுத்துவிடுவோம். புதிய ஆண்டறா புதிய பாதை, புதிய குறிக்கோள் என்று மீண்டும் ஒரு தடவை புத்துணர்ச்சி கொள்வோம். நாம் எடுத்துக் கொண்ட புதுவருட தீர்மானத்தை அமுல்படுத்த யோசிக்கும்போது, அடுத்த வருடத்தின் இறுதிப் பகுதி வந்துவிடும். வேதாளம் மீண்டும் மேப்பிள் மரத்தில் ஏறி நின்று ஏளனம் செய்யும்.

ஆனால், புதுவருடத்தில் எடுக்கும் தீர்மானங்கள் உண்மையாகவே புத்துணர்ச்சியையும், வெற்றியையும் கொடுப்பதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. புதுவருடத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எங்களை அறியாமலே எங்களது தன்னம்பிக்கையையும், ஆளுமையையும் வளர்ப்பதாக மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 'ஒரு குறிக்கோளை அடையாளப்படுத்துவது அல்லது அடைய முனைவது' ஒரு விஞ்ஞானத்தின் முறைமை என்கின்றார் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் கெலி மக்கோனிகல். இவரது கருத்தின்படி, புதுவருடத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எமது சிந்தனையில் விஞ்ஞான ரீதியாக செயல்முறை ஆக்கப்படுவதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார்.

எமது முளை அன்பு கொண்ட வெகுமதிகளினால் பின்னப்பட்டுள்ளது.



எஸ். ராஜ்மோகன்

பணிலமாடம்

38

நாங்கள் அடிக்கடி சின்னச் சின்ன குறிக்கோள்களை உருவாக்கி, அவற்றை முடித்து, முளைக்கு வெகுமதி அளிக்க வேண்டும். உதாரணமாக இன்று உடல் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்து, பின்னர் அதை நிறைவேற்றி முளையின் பதிவில் 'சரி' என்ற அடையாளம் போடவேண்டும். நாளாந்த வாழ்க்கையில் இந்த அடிப்படை-யைக் கவனத்தில் கொண்டால், புதுவருடத்தில் எடுக்கும் தீர்மானங்களை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளமுடியும். புதுவருடத்தில் எடுக்கும் தீர்மானங்கள் எப்பொழுதும் நன்மை அளிப்பதாகவும், இலகுவானதாகவும், அடையக் கூடியதாகவும், தேவை நோக்கியதாகவும், தெளிவான - தாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக 'புகை பிடிப்பதை நிறுத்துவேன்' என்ற தீர்மானத்தை நாம் எடுத்தால் 'ஏன்' என்ற கேள்விகளுக்கான தெளிவான விடைகள் எம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும். நான் ஏன் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்? எனது ஆரோக்கியமான வாழ்வுக்காக! எனக்கு ஏன் ஆரோக்கிய வாழ்வு தேவை? நீண்ட காலம் உயிர் வாழ்வதற்காக! நீண்ட காலம் ஏன் உயிர் வாழ வேண்டும்? ஒரு முறை வாழ்வதற்குக் கிடைத்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்காக (YOLO - You Only Live Once)!

இவை போன்ற அடுக்கடுக்கான கேள்விகளும், விடைகளும்தான் எமக்குப் பொருத்தமான புதுவருடத் தீர்மானங்களை எடுப்பதற்கும், அதை நிறைவேற்றுவதற்கும் உரிய ஊக்க மருந்தாக இருக்கும்.

புதுவருட தீர்மானம் எடுத்தவுடன், மாயாஜால வித்தைபோல் சடுதியான முடிவுகள் உடனே கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, நாங்கள் எடுக்கும் தீர்மானத்தை செயல்முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் மட்டுமே எமது கவனம் இருக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் முடிவு பற்றிய ஒப்பீடுகளில் கவனம் இருக்கக் கூடாது. ஆனால், நாம் எடுத்த தீர்மானத்தின் செயல்முறை சரியான பாதையில் செல்கின்றதா என்பதை நிச்சயித்துக் கொள்ள வேண்டும். எமது தீர்மானத்தின் முடிவுகளின் மேல் அக்கறை கொண்டால், எமது முனைப்பாற்றல் பாதிக்கப்பட்டறா தீர்மானத்தைக் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஆதலால், படிப்படியான அனுகுமுறை அவசிய - மாகின்றது. இதை 'மிகச் சிறிய மாற்றங்கள் பெரிய மாற்றங்களுக்கான பாதையை ஏற்படுத்தும்' என்ற விஞ்ஞானத்தின் முடிவு அறுதியிட்டுக் கூறுகின்றது.

மனம் தளராத விக்ரீரமாதத்தின் போல் எமது தீர்மானங்களை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும். எமது வாழ்க்கையில் எமக்குத் தேவையான விடயங்களில் கவனம் செலுத்தி, எதிராக இருக்கும் விடயங்களை அலட்சியப்படுத்திவிட வேண்டும். அப்பொழுதுதான் முளைக்கும், நமக்குமான 'கெமிஸ்ரி' நன்றாக வேலை செய்யும்! நாங்கள், எங்களுடன் நம்பிக்கையுடனும், நட்புடனும் இருக்காவிட்டால் யாராலும் எம்மைக் காப்பாற்ற முடியாது.

எமது தோல்விகளை சரியான வழியில் சந்திப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். தோல்விகளின் சந்தர்ப்பம் தவிர்க்க முடியாதது. சிறிய தோல்விகளை நாங்கள் படிய அனுமதித்து விட்டால் அவை பெரிதாகி, வியாபித்து எமது தீர்மானங்களை அழித்துவிடும். புதுவருட தீர்மானங்களை நிறைவேற்றும்போது தோல்விகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், அதைத் திட்டமிட்டு முறியடிக்க வேண்டும். உதாரணமாக 'ஆரோக்கியமான உணவை நேரம் தவறாமல் உண்பது' எமது புதுவருட தீர்மானமென்றால், அது எமக்குக் கிடைக்கவில்லை என்ற சந்தர்ப்பம் (தோல்வி) வரும்போது, அதை முறியடிக்க நாம் ஆரோக்கியமான சிற்றுண்டியை கைவசம் வைத்திருக்க வேண்டும். இது நடந்தால் இதைச் செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் அவசியம். எமது முனைப்பாற்றல் சரியான திசையில் பயணித்தால் கப்பல் கட்டாயம் கரை சேரும்.

'தொப்பை வயிறு, சப்பை முளை, குப்பை உணவு' இவற்றை தவிர்ப்பது தான் நான் எடுக்க இருக்கும் புதுவருட தீர்மானத்தின் சாரம்!●

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7
Scarborough, Ontario M1K 5JB

உங்களுக்குத் தெரியும்,

நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான


தரமான தெரிவு

On high with your thoughts

PRO MAR Ltd.

AWARDS & PROMOTIONS

நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்



இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்

www.promarawards.com 416-291 2344

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Season for charitable giving

(NC) After a year that feels particularly unkind, many of us are looking to give back this holiday season. Whether you've waited until the last minute to buy that perfect gift or you're just feeling extra charitable, here are a few ideas to get you inspired:

Charitable gift card. Canada Helps, a platform for donating online, sells charity gift cards for all occasions. You can give these as a gift and your recipient can redeem them online, choosing from 17,000 Canadian charities such as Amnesty International. In fact, the organization itself is a non-profit, making the decision that much easier.

Participate in a toy drive. Many workplaces take part in a local toy drive, an easy way to give to a child in need. If your workplace doesn't participate in one, try creating your own or buying a toy and gifting it through a drive at the mall.

Collect items for a local food bank. Hosting a holiday party? Consider asking your guests to bring a non-perishable item to be donated to your local food bank. Another great way to gift food is through grocery stores, which put together pre-packaged bags full of goods that can be purchased and dropped in a bin located in the store so you can skip having to make the drop-off yourself.

Volunteer. There are plenty of charities that require extra help around the holidays to sort toys, clothes and even turkeys. Local volunteer centres are a good place to start. They can help connect you with opportunities in your community.●

Give a gift that costs nothing

(NC) The holidays can be draining on your time and your wallet. But on December 10th, you can give a priceless gift that will take only 10 minutes of your time while standing up for human rights and helping free political prisoners.

People around the world are already registering for Amnesty International's annual Write for Rights campaign on International Human Rights Day. Every year, thousands of people across Canada and around the world write personal letters to world leaders demanding that they respect human rights.

The idea is simple. Amnesty International selects about 12 cases where individual or community human rights are being violated. Concerned individuals write to governments, urging them to stop human rights violations. You can also write to the individuals at risk to provide support. Many participants join events that are already planned in their community.

The campaign is the world's biggest letter-writing event. Last year, participants in more than 80 countries wrote 2.5 million messages to help prisoners of conscience, human rights defenders under threat and communities facing ongoing abuse of their human rights.

The gift of a letter may not cost money, but the impact can be priceless. As a participant in last year's campaign said, "It's a chance to make a difference." Find more information and sign up at www.writeathon.ca or by calling 1-800-Amnesty●

Teach your children the value of giving

(NC) If you're a parent or grandparent looking for a gift idea, why not consider making a charitable gift in the child's name? Embedded in philanthropy is often the concept of empathy, a critical social and emotional skill. Many parents who value philanthropy and wish to support the development of empathy in their children want to pass this value on to their kids.

If this is something that you value, it's important to start talking to children about philanthropy early in their lives and continue to have those discussions as they grow.

The holiday season is a perfect time to start or continue this discussion. One way to do this is to set an example for your child. Make a gift in their name to an organization you care about, and explain to them the significance, why you care about the cause and who or what their gift is helping. No matter the size of the gift, involving children in your giving is an essential way to develop empathy and kindness.

It is also empowering for children to explore issues that they care about. You can introduce them to human rights by making a gift to Amnesty International and explaining that your gift will help people around world, protecting them for human rights abuses and fighting for their freedom.

This is a season filled with warmth and joy for a lot of us, so sharing that by making a charitable gift is a wonderful way to show appreciation and set a great example for our children. This will open the discussion around philanthropy, human rights issues, why they should care and what they can do to help.●



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

எண்ணங்களும் செயல்வடிவங்களும்

மனம் வலிமை பெறுதல் என்பது எண்ணங்களைப் பொறுத்தது. வாழ்நாள் முழுவதும் அதைப் பயன்படுத்தினால் மட்டுமே அது சரியான வலிமை பெறும். மனதில் உருவாகும் நினைவுகள் பலவாகும். பகை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, பயம், வக்கிர புத்தி, காம உணர்வு, பொறாமை, அளவுக்கதிகமான கோபம் என பல தாக்கங்கள் ஏற்படலாம். இதனைச் சரி செய்ய சரியான எண்ணங்கள், சிந்தனைகள், நடவடிக்கைகள், நல்ல பழக்கவழக்கங்கள், தொடர் முயற்சிகள் தேவைப்படலாம்.

நமது எண்ணங்கள் செயல்வடிவம் பெறுவதற்கு ஏழு வகையான அங்கங்கள் தேவைப்படுகின்றன. சிந்தனை, முளையிலுள்ள உயிரணுக்கள், மேல்மனம், ஆழ்மனம், முன்முனை, உள்முனை, நரம்புத் தொகுதி என்பன இவை.

எமது முனை உத்தரவு போட்டுவிட்டால் நரம்பு மண்டலம் வழியாக செய்தியானது சென்று குறிப்பிட்ட உறுப்புகளுக்கு ஆணையிடுகிறது. நாம் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது. சிந்திக்க சிந்திக்க ஆயிரக்கணக்கான செல்கள் மேல்மனதுக்கு உணர்வுகொடுக்கின்றன. மேல்மனம் சில நேரங்களில் பிரச்சனையைத் தானே முடித்துவிடும். ஆனால் தொடர்ச்சியாக சிந்தனைகள் வந்தால் அவை ஆழ்மனதுக்கு அனுப்பப்படும். அது விரும்பாத எண்ணமானால் பிரச்சனையை முடித்துவிடும். விரும்பும் எண்ணமானால் முன் முனைக்குச் செலுத்தும்.

முன்முனை மீளவும் யோசித்து, தேவைப்படின உள்முனைக்கு அனுப்பும். உள்முளையிலுள்ள அன்பு, நம்பிக்கை, பாசம், கருணை, காதல், காமம், வெற்றி, தோல்வி, வெறுப்பு, கசப்பு, பலவீனம், அனுபவம் என்பவற்றின் உணர்வுகளை அது பதிவு செய்து முன்முனைக்குத் திருப்பியனுப்பும். முன்முனை மேலும் ஒருமுறை எண்ண ஓட்டத்தைக் கவனித்து செயலாக்கம் பெறுவதற்கு நரம்பு மண்டலத்துக்கு அனுப்பிவிடும். பிரச்சனைக்குரிய ஓர் எண்ணம் செயல்வடிவம் பெற முன்முளையும் உள்முளையும் மிக முக்கியமானவை.

இன்னும் சிந்தனை என்பது முடிந்தபாடில்லை.

நரம்பு மண்டலத்தின் நரம்பணுக்கள் முளையின் தகவல்களை அதனுடன் சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்குத் தெரிவித்து செயலாக்கம் பெற உதவுகின்றன. நரம்பு மண்டலம் துணிச்சல் மிக்கதாக, உரம் நிறைந்ததாக, பண்பாடு நிறைந்ததாக இருந்தால் மட்டுமே நன்மை ஏற்படும். ஆனால் அது தளர்வாயிருந்தால் செயற்திறனும் குறைந்துவிடும்.

நரம்பு மண்டலத்தின் மின்னாற்றலுக்கு உறுப்புகளும் வலிமையும் முக்கியமாகும். ஏண்ணங்கள் செயற்படும் முறையைப் பார்த்தால் ஓர் அலுவலகத்தில் கோவை ஒன்று எங்கெல்லாம் சென்று மீளத் திரும்புவது போன்ற அனுபவமே ஏற்படும். நரம்பு மண்டலம் பலவீனமானால் எண்ணங்கள் தனக்குத்தானே குழிபறிக்க நேரிடும்.

ஒவ்வொரு மனிதரும் தங்களது எதிர்காலத்துக்கான சிற்பிகள் ஆவர் (Every man is the architect of his own future).

தீதும் நன்றும் பிறர் தரவாரா!●



RESP SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S.Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

‘தவறுகளின் மறுபெயர் அனுபவம்’ என்று பிரபல்யமான எழுத்தாளர் ஓஸ்கார் வைல்ட் குறிப்பிட்டார். தவறுகள் பல செய்து அனுபவங்கள் பெற்றுள்ள நான் அதைப் பகிர்வதால் தவறுகளைத் தவிர்க்கலாம் அல்லவா?



குமார் புனிதவேல்

அனுபவம்



அனுபவம் 1: வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ள பிரத்தியோக பாதை. அந்தப் பாதையில் பலர் உங்களுடன் பயணிக்கலாம். ஆனால் அவர்கள் உங்களுக்காகப் பயணிக்க முடியாது. அழுதமுது பிள்ளையை அவளே பெறுவதுபோல் நீங்கள்தான் அந்தப் பயணத்தை செய்யவேண்டும்.

அனுபவம் 2: என்றோ ஒரு நாள் எல்லாவற்றிற்கும் விளக்கம் தெரிந்துவிடும். பொறுமையுடன் அதுவரை பொறுத்து இருங்கள். ஏதாகிலும் விளங்காவிட்டால் அதை நோக்கி நகையுங்கள். அனுபவிக்கும் வேளையில் வரும் கண்ணீருக்கூடாகவும் புன்னகையுங்கள். எல்லாம் ஏதோ காரணத்திற்காக நடக்கிறதென்பதை மறக்க வேண்டாம்.

அனுபவம் 3: நீங்கள் இரவு கட்டிலில் படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரையாகி, இடையில் விழிக்காது விடியும்வரை தூங்கி விடியற்காலையிலேயே உற்சாகத்துடன் புது நாளை எதிர்நோக்கிய ஞாபகம் உண்டா? இல்லை என்றால் பரவாயில்லை எனக்கும் கூட அந்த ஞாபகம் இல்லை.

அனுபவம் 4: பயணமுடிவில் மூன்று விடயங்களுக்காக வேதனைப்படுவீர்கள். முதலாவது தவறவிட்ட சந்தர்ப்பங்கள். இரண்டாவது அச்சம் காரணமாக நழுவவிட்ட உறவுகள். மூன்றாவது தாமத குணத்தால் தவறவிட்ட தீர்மானங்கள். சந்தர்ப்பங்களைத் தவறவிடாது, விரும்பியவரிடம் விருப்பத்தை தெரிவித்து, துணிந்தபின் தொடர்ந்து செயற்படுங்கள்.

அனுபவம் 5: ஒன்று இருக்கும்வரை அதன் அருமை தெரிவதில்லை. இதை உப்பு இல்லாமல் சமைத்தால்தான் அருமை தெரியும் என்பர். இருக்கும்போது அருமை உணர்ந்து செயலாற்றுங்கள்.

அனுபவம் 6: வாழ்க்கை என்பது ஒருமுறை என்பதுடன் காலவரை வகுக்கப்பட்டது. எப்போதும் மீள் பெறப்படலாம் தந்தது தந்தபடியே, பிரத்தியேக உறுதிகள் கிடையாது. பாவிக்கும் விதத்தைப் பொறுத்து

உயர்வுகளும் தாழ்வுகளும் ஏற்படும். எவ்வளவு தூரம் பயணிக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது. வேறு ஒருவரைக் குறைகூறி பயன் ஏதுமில்லை. நீங்கள் வாழ்ந்து பாருங்கள்.

அனுபவம் 7: உங்கள் பிறப்பு நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என்பதை தீர்மானிக்கும். வாழ்ந்த காலத்தை பொறுத்து குழந்தை. பையன், இளைஞன், மனிதன் முதியவன் என்பதை தீர்மானிக்கும் வாழும்முறை உங்களை நல்லவன் வல்லவன் சான்றோன் என முடிவு செய்யும்.

அனுபவம் 8: நீங்கள் விரும்புவதை அடைய முயலாவிட்டால் அது உங்களுக்குக் கிடைக்காது. நீங்கள் கேட்காத கேள்விக்கு பதில் இல்லை என்பதே.

அனுபவம் 9: நீங்கள் முன்னுக்கு அடியெடுத்து வைக்காவிட்டால் நின்ற இடத்திலேயே நிற்பீர்கள்.

அனுபவம் 10: மற்றவன் உங்களை மதிக்காததால் உங்கள் மதிப்பு என்றும் குறைவதில்லை.

அனுபவம் 11: வேகத்தை மட்டுப்படுத்தி வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்களுடன் உடன் வருபவர், என்றும் உடன் வருவதற்கு உறுதியில்லை. அவர்களுடன் இனிமையாகப் பழகுங்கள்.

அனுபவம் 12: உங்கள் வாழ்க்கையில் பெறக்கூடிய மிகச் சிறந்த அனுபவம் உங்கள் வரவுக்காக ஏங்கி பிரிவுக்காக வருந்தும் ஓர் உள்ளம் உண்டு என்ற நினைவுதான்.

வாழ்க வளமுடன்!

இவன், வாழ்ந்து பார்த்த அனுபவஸ்தன்●

ஈழநாடு பத்திகையின் 25வது ஆண்டு வெள்ளிவிழாவும் ‘சங்கீத சங்கமம் 2018’ நிகழ்ச்சியும்

ஈழநாடு பத்திகையின் 25வது ஆண்டு வெள்ளிவிழாவும் சங்கீத சங்கமம் 2018 இன்னிசை நிகழ்ச்சியும் எதிர்வரும் 28, 29 ஏப்ரல் 2018 சனி, ஞாயிறு தினங்களில் ஸ்காபரோ, பிரம்டன் நகரங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தின் பிரபல சங்கீத பாடகர் ஒருவர் கலந்து சிறப்பிக்கவுள்ளார் என்பதை வாசகர்கள், அன்பர்கள், கலாரசிகர்களுக்கு அறியத் தருகின்றோம். ஈழநாடு பத்திகையின் 25வது ஆண்டு விழாவுக்கு அனுசரணை மற்றும் ஆதரவு வழங்க விரும்பும் அன்பர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். இதேவேளை சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடவுள்ளதால் வர்த்தகப் பிரமுகர்கள், வியாபார நண்பர்கள் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தொடர்புகளுக்கு:
ஈழநாடு பரமேஸ் 416 841 9600

யன்னல்களை திறவுங்கள்...

கண்ணாடியில் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு மாணவன். பத்து வருடங்களாகப் பறவைகளை அவதானிப்பதாகச் சொன்னான். ஆனால் எனக்கு ஒரு வயோதிபர்தான் வியப்பூட்டினார். அவர் கடந்த ஒரு வருடமாக இதைச் செய்கிறாராம். 650 பறவை வகைகளில் 120ஐ தான் அடையாளம் காண முடிவதாக ஒரு சிறுபிள்ளையின் குதூகலத்துடன் கூறினார். "நாங்கள் எந்தவொரு பிராணி வளர்த்தாலும் எவ்வளவு அன்பைக் கொட்டினாலும் எங்கள் குறுக்கீடு அதன் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும். ஆனால் பறவைகளை நோக்குவதென்பது உத்தமமான பொழுதுபோக்கு. அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடாமல் தூரத்திலிருந்து அவற்றை அவதானிப்பது உயர்ந்த மனித ரசனை என்றார். அந்தத் தள்ளாத வயதிலும் அவருக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்தபோது நிறைவாக இருந்தது. வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அந்த முதியவர் ஒரு யன்னலைத் திறந்திருக்கிறார்.

தனிமனிதர்களன்றி, சிலவேளைகளில் அரசாங்கங்களும் இன்ப அதிர்ச்சியைத் தருவதுண்டு. கனடாவின் 401 நெடுஞ்சாலையில் இது நடந்தது. இந்தச் சாலை உலகத்திலேயே மிகவும் பிரபலமானது. ஒருநாள் ரக்கூன் என்று சொல்லப்படும் சிறு

மிருகமொன்று தவறுதலாக ஒரு விளக்குக் கம்பத்தின் நுனிக்கு ஏறிவிட்டது. ஏறிவிட்டதே தவிர அதற்கு இறங்கிப் போவதற்கு முடியவில்லை. அப்படி இறங்கினாலும் ஏதோ ஒரு வாகனத்தில் 140 கிலோ மீற்றர் வேகத்தில் சாவது நிச்சயம்.

அடுத்த நிமிடம் தீயணைப்புப் படையும் பொலிசும் மிருகவதை தடுப்புச் சங்கமும் சேர்ந்து ஒரு மீட்புப் பணிக்குழு உருவாகியது. வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டது. வாகனங்கள் திசை திருப்பப்பட்டன. ஐம்பதாயிரம் பயணிகள் வசதிக்குறைவுக்கு ஆளாகினர். கம்பத்திலிருந்து ரக்கூன் மீட்கப்பட்டு மறுபடியும் காட்டினுள் விடப்பட்டது,

ஒரு முதல் மந்திரியின் இடைஞ்சலற்ற பயணத்துக்காக இரண்டு மணிநேரம் ரோடுகளை அடைத்து பயணிகளை இம்சைப்படுத்துவதைப் பார்த்து பழகிப்போன எனக்கு, ஒரு இலையாணைப்போல கவனிப்பாரற்று மேலும் கீழும் சனத்தோடு சனமாக போய்வரும் பிரதம மந்திரி இருக்கும் நாட்டில், ஒரு வனவிலங்குக்காக ஐம்பதினாயிரம் பயணிகளின் வழி மாற்றப்பட்டது மேலும் ஒரு யன்னலைத் திறந்தது போலத்தான்.

வாழ்க்கைப் பயணம் சுவையானது. அதை ஒரு சுரங்கப்பா-
தையாக மாற்றுவது மனிதன்தான். யன்னல்களைத் திறவுங்கள்.●



YOUR PARTNER IN MORTGAGES

Dirresh Krishna MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com


Ragavan (Raga) Ramanathan AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3
Tel.: 416.439.3333 • Fax: 416.439.3336

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

647 289 6164



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.


• Credit Counseling • Accounting & Tax Services •

Scholarship Plan [RESP] | Any Referral Service

குரு அரவிந்தன்



'வித்துவசிரோமணி' சி. கணேசையர்



ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றில் வித்துவசிரோமணி கணேசையர் அவர்கள் ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகளுக்காகக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றார். இலங்கைத் தமிழ் அறிஞர்களுள் கணேசையரும் மிகவும் முக்கியமானவர். வறுத்தலைவி-ளானை வதிவிடமாகக் கொண்டிருந்த, வித்துவ சிரோமணி சி. கணேசையர் இலங்கையின் வடக்கே இருக்கும் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தில் சின்னையர், சின்னம்மா தம்பதிகளுக்கு ஐந்தாவது மகனாக 1878ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி பிறந்தார்.

கற்றறிந்த குடும்பத்தில் இவர் பிறந்ததால் சின்ன வயதிலேயே கல்வியில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழ் மொழி மீதும், சைவசமயத்தின் மீதும் கொண்ட பற்றுக் காரணமாக, இவரது பெரிய தந்தையாரால் நடத்தப்பட்டு வந்த சைவப்பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புவரை கல்விகற்ற இவர், தமிழ் இலக்கணம், இலக்கியம், சைவசமயம் போன்ற பாடங்களில் முதன்மை பெற்று விளங்கினார். அதன்பின் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களிடமும், குமாரசுவாமிப் புலவரிடமும் இலக்கணத்தில் உயர்கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

வறுத்தலைவிளானில் உள்ள மருதடி விநாயகர் ஆலய வளவில் இருந்த மாங்களுக்குக் கீழ் இருந்தே கணேசையர் மாணவர்களுக்குக் கற்பிப்பாராம். மாணவர்கள் யாராவது சந்தேகம் கேட்டால் மிகவும் ஆறுதலாக அவர்களுக்கு விளக்கமளிப்பாராம். இல்லாவிட்டால் பார்த்துச் சொல்லுகிறேன் என்று சொல்லி மறக்காமல் பிறிதொருநாளில் அந்த மாணவனுக்கு விளக்கமளிப்பாராம்.

அவரது குருவான வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் தாக்கம் கணேசையரிடமும் படிந்திருந்தது என்று அவரது மாணவர் இலக்கண வித்தகர் பண்டிதர் நமசிவாயம் அவர்கள் ஓரிடத்தில் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். பாவலர் துரையப்பாபிள்ளை இவரது சமகாலத்தவராவார்.

மகாஜனக் கல்லூரித் தமிழ்மன்ற வெளியீடாக வந்த நூல் ஒன்று



கணேசையரைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள உதவியாக இருக்கின்றது. ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம் 1960ஆம் ஆண்டு கணேசையரைப் பற்றிய நினைவுமலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தது. இந்த மலர்களில் இருந்து கணேசையரைப் பற்றிச் சில தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. கணேசையர் பிறந்த குடும்பம் பொருளாதார நிலையிற் பின்தங்கியிருந்ததாகவும், வேறு வழி இல்லாததால், கணேசையர் வேலைபெற்று வேதனம் பெறவேண்டிய நிலையில் இருந்தார் எனவும் தெரிகின்றது.

கல்வியில் தேர்ச்சி பெற்ற கணேசையர் வண்ணார்பண்ணையில் திரு. வேலுப்பிள்ளை என்பவரால் நிறுவப்பட்ட விவேகானந்த

வித்தியாசாலையில் முதன்முதலில் ஆசிரியராகச் சேர்ந்தார். சிறிதுகாலம் அங்கு கடமையாற்றிய பின்னர் நாவலர் காவிய பாடசாலையில் சேர்ந்து கடமையாற்றினார். அதன்பின் அங்கிருந்து விலகிய அவர் புன்னாலைக்கட்டுவன், குரும்பசிபட்டி, வயாவிளான் போன்ற ஊர்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார். ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய இவர் தனது மாமனாராகிய யோகவன சாஸ்திரிகளின் ஒரே புதல்வியாகிய அன்னலக்குமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் பின் நயினாதீவிலே உள்ள சைவப்பாடசாலை ஒன்றிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர் தனது இறுதிக்காலத்தை ஆலய வழிபாட்டோடு ஆலயத் திருப்பணிகளிலும் பெரிதும் செலவிட்டார்.

கணேசையர் பெருந்தொகையான இலக்கிய, இலக்கணக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது இலக்கணக் கட்டுரைகளில் அனேகமானவை சொல்லிலக்கணத்தையும் பொருளிலக்கணத்தையும் சிறப்பாக ஆராய்வனவாகவே காணப்படுகின்றன. பல்வேறு தலைப்புகளில் பத்திரிகைகளிலே கட்டுரைகள் எழுதியுள்ளார். பெரும்பாலும் 'செந்தமிழிலும்' 'ஈழகேசரியிலும்' இவரது கட்டுரைகள் வெளிவந்தன. இவருடைய தொல்காப்பியப் பதிப்பில் இவருடைய எட்டு முக்கியமான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'கணேசையரின் அணுகுமுறை' என்ற தலைப்பிலே இக்கட்டுரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. 1984ஆம் ஆண்டிலும் 'சிந்தனை' என்ற இதழிலே இவரது கட்டுரை ஒன்று வெளியிடப் பட்டிருந்தது. இவரது இலக்கிய ஆளுமை பல்வேறு கட்டுரைகளிலும் புலப்படுகின்றபோதிலும் அகநானூற்று உரை முலமே தெளிவாக வெளியுலகிற்குத் தெரியவந்தது. தமிழுக்கும், சைவசமயத்திற்கும் தொண்டாற்றிய தொல்காப்பிய ஆசான் கணேசையர் தனது ஆச்சிரமத்திலே அவரது 81வது வயதில் (1878 - 1958) இறைவனடி சேர்ந்தார்.

தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் காலத்திற்குக் காலம் வளர்த்தெடுத்த தமிழ் சான்றோர் பலரின் வாழ்க்கை வரலாற்றை அவ்வப்போது ஆவணப்படுத்துவதில் எம்மவர்கள் அதிக அக்கறை காட்டாததால், பல சான்றோர்கள் பற்றிய தகவல்கள் எம்மிடையே இல்லாமற் போய்விட்டன. அந்த வகையில் இன்று புலம் பெயர்ந்த இந்த மண்ணில் தமிழ் சான்றோர் பற்றி ஓரளவாயினும் ஆவணப்படுத்துவதில் உறுதுணையாக நிற்கும் தமிழர் தகவல் ஆசிரியருக்கு இச்சந்தர்ப்பத்தில் நாம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.●

BUY - SELL - LEASE

for prompt & professional service
call

Balamurale Nagarajah

Sales Representative

Direct

416-727-3843



Century 21
INNOVATIVE REALTY INC.
Independently Owned And Operated BROKERAGE
Tel: 416-298-8383

balan homes



உப்பு அதிகரித்தாலும்...

இருக்கிறது. பக்கற்றில் கிடைக்கும் உருளைக் கிழங்கு பொரியல் மாத்திரமின்றி, மரவெள்ளி, பாகற்காய் பொரியல்கள் யாவுமே உப்புப் பாண்டங்கள்தான். ஒவ்வொரு ரோல்ஸ்சிலும் 230 மிகி வரையும், பிட்லா ஒரு துண்டில் 760 மிகி சோடியம் இருக்கிறதாம். பற்றில், சமோசா, மிக்ஸர் போன்றவை சற்றும் குறைந்தவை அல்ல. போத்தலில் அடைக்கப்பட்ட மினரல் வோட்டர்களின் சோடியம் செறிவு அதிகம் இருக்கலாம்.

சிலவகை மருந்துகளிலும் Na அதிகமாக உண்டு. அஸ்பிரின், பரசிற்றமோல் போன்ற மருந்துகள் கரையக் கூடிய மருந்துகளாகக் கிடைக்கின்றன. சோடியம் பை கார்பனேட் சேர்ப்பதாலேயே அவை கரையக்கூடிய தன்மையைப் பெறுகின்றன. இவற்றில் சிலதில் உள்ள சோடியமானது தேக்கரண்டி உப்பின் அளவிற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் தினசரி உப்பு உட்கொள்வது ஒரு தேக்கரண்டியளவே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வலிக்கு பொதுவாக உட்கொள்ளப்படும் டைகுளோபெனிக் மருந்தில் சோடியம் (Diclofenac Na) உள்ளது. இதனால்தான் வலி மாத்திரைகளை அளவுகணக்கின்றி உபயோகிக்கும் நோயாளிகளுக்கு பிரீர் நோய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் பொதுவாக பழுவகைகளையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்க்கச் சொல்வார்கள். இதற்குக் காரணம் அவற்றில் உள்ள நார்ப்பொருளாகும். அவை உணவு உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துவதால் நீரிழிவு அதிகரிக்காதிருக்க உதவுவதுடன் எடை அதிகரிப்பையும் குறைக்கும் என்பதாலாகும்.

ஆனால் பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளிலுள்ள கனிமமான பொட்டாசியமானது, உப்பில் உள்ள சோடியத்தின் பாதிப்பை குறைக்கும் என்பதையும் வலியுறுத்தலாம். எனவே உணவில் பழுவகைகளை அதிகம் சேருங்கள்.

குருதியில் உப்பு குறைதல்

குருதியில் உப்பு குறைதலை மருத்துவத்தில் (Hyponatremia) என்பார்கள். ஆனால் இது உணவில் உப்பைக் குறைப்பதால் ஏற்படுவதல்ல. இருதய வழுவல், சிறுநீரக வழுவல், ஈரல் சிதைவு, தைரோயிட் குறைபாடு போன்ற நோய்களால் ஏற்படும். கடுமையான வயிற்றோட்டம் வாந்தி போன்றவற்றால் நீரிழிவு நிலை ஏற்படுவதாலும் இது ஏற்படலாம். இவை மருத்துவர்களால் உடனடியாக அணுக வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.

இருந்தபோதும் உணவில் உப்பின் தினசரி அளவை 1.5 கிராம் அளவிற்கு கீழ் குறைப்பது நீரிழிவு இருதய வழுவல் சிறுநீரக வழுவல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல என அண்மைய மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இறுதியாக உணவில் உப்பைக் குறையுங்கள். ஒருவரது தினசரி உப்புத் தேவை ஒரு தேக்கரண்டிக்கு மேற்படக்கூடாது. உப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட மற்றும் கடை உணவுகளை ஒதுக்குங்கள். உப்பைக் குறைப்பது நல்லது. ஆனால் முற்று முழுதாக உப்பில்லாத உணவு அவசியமல்ல. பழுவகைகளை உணவுகள் அதிகம் சேருங்கள். பொதுவாக பலதரப்பட்ட போசாக்குகளும் அடங்கிய சமச்சீரான உணவுகள் (Balanced food) ஆக உட்கொள்வது நல்வாழ்விற்கு உகந்தது.●

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

தமதுநிறப்பான சேவையினால்
தகுந்த விருதுளைப் பெற்ற நிறுவனம்

BRACE FOR A GREAT SMILE

DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

SCARBOROUGH

Kennedy / Finch Ave.

3852 Finch Ave. East
Suite 204 & 303
Scarborough, ON
Tel: 416-292-7004
905-47 BRACE (27223)

BRAMPTON / MISSISSAUGA

Steeles / Hurontario

7920 Hurontario Street
Unit # 37
Brampton, ON
Tel: 905-457-1700

MARKHAM

Markham / 16th Ave.
(New Location)

9500 Markham Road
Unit # 107
Markham, ON
905-47 BRACE (27223)



எஸ். காந்தி

அடிப்படைச் சம்பளத்தின் அதிகரிப்பும் விளைவுகளும்

ஒன்றாறியோ மாகாணத்தில் வேலைபுரியும் ஒருவருக்கு ஆகக்குறைந்த வேதனம் மணித்தியாலத்துக்கு 11.40 டாலர் வரையில் செப்டம்பர் மாதம் 30ம் திகதிவரையும் கொடுக்கப்பட்டு வந்தது. இதனை ஒன்றாறியோ அரசு அக்டோபர் முதலாம் திகதி முதல் 11.60 ஆக மாறியுள்ளது. அதுமாத்திரமன்றி 2018ம் ஆண்டு ஜனவரியில் மணித்தியாலத் - துக்கு 14.00 டாலர்களாக அதிகரிக்கவுள்ளது, மேலும், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் மணித்தியாலத்துக்கு 15.00 டாலராகவும் அதிகரிக்கவுள்ளது.

இதேபோல உணவகங்களில் மதுபானம், உணவு பரிமாறும் பணியில் உள்ளவர்களின் சம்பளம் மணிக்கு 9.90 டாலர்களில் இருந்து அக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 10.10 டாலராகவும் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரியிலிருந்து 13.05 ஆக அதிகரிக்கவுள்ளது. 18 வயதுக்குட்பட மாணவர்களுக்கான அடிப்படை வேதனம் 10.70 இலிருந்து ஒக்டோபர் முதல் 10.90க்கு மாறி, 2018ம் ஆண்டு ஜனவரிமுதல் 13.15க்கு உயர்வடைந்து, 2019ம் ஆண்டு 14.10க்கு மேலும் அதிகரிக்கவுள்ளது.

கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட வேதன உயர்வுக்கேற்ப வாழ்க்கைச் செலவுகளும் அவ்வாறே உயர்ந்து வந்திருக்க வேண்டும். இதனை இலகுவான முறையில் கூறுவதாயின், 1966ம் ஆண்டில் ஒரு டாலருக்கு இருந்த கொள்வனவுசக்தி இன்று இருக்கும் 10 டாலருக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியாக அமைகின்றது.

அடுத்த 12 மாத காலத்துக்குள் மிகக்குறைந்த வேதனம் 15 டாலராக மாறப்போவதனால் ஏற்படப்போகும் நன்மை தீமைகளைப் பார்க்கும்போது, சம்பள அதிகரிப்பால் மக்களின் செலவீனமும் அதிகரிக்கும். அதேநேரம் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சிபெறும் என்பர் ஒருபகுதினர். இவர்கள் மக்கள் சார்பாக சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

மறுபுறத்தில், வாணிபத்திலும் தொழில்முயற்சியிலும் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இப்படியான செயற்பாடுகள் உற்பத்திச் செலவினை அதிகரிக்கச் செய்யும். எனவே பலரையோ சிலரையோ வேலையில்லிருந்து நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். அதுமாத்திரமன்றி இருக்கும் வேலையாட்களுக்கு கூடிய வேலைகள் பகிர்ந்து கொடுக்கப்படலாம்.

எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு சிறிய அளவிலான பணவீக்கம் தேவைப்படுகின்றது. பணவீக்கம் என்பது பொருட்கள் சேவைகளின் விலையேற்றத்தினையே குறித்து நிற்கின்றது. எனவே இது அளவுக்கு மீறியதாக இருந்தாலும் பாதிப்பு, பணவீக்கம் இல்லாமல் நீண்டகாலம் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் இல்லாமல் போய்விடும். எனவே அடிப்படைச் சம்பள உயர்வுகள் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் என்னும் கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

மறுபக்கமாக சம்பள உயர்வுகள் விலைவாசியை அதிகரிக்கச்செய்யும். பெறப்படும் கூடிய வருமானம் திரும்பவும் செலவாகப் போவதால். இதன் பலன்களை பொருளாதாரத்தின் அடிப்படை மட்டத்தில் இருப்பவர்கள் அனுபவிக்க முடியாது என்னும் எதிர்மறையான கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களுக்கான செலவீனம் அதிகரித்து செல்லும் வேளையில் இயந்திரப் பாவனையை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். தற்பொழுது யப்பான், சீனா போன்ற சிலநாடுகளில் பலவேலைகளை இயந்திர மனிதன் செய்வதாக தகவல் உள்ளது. எனவே இது நாட்டில் வேலையற்றோர் தொகையினை அதிகரிக்கச் செய்வதாகவும் அமையலாம். இதுமாத்திரமன்றி சில வேலைகள் வேறுமாகாணத்துக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ இடமாற்றம் செய்வதற்கான சாத்தியங்களும் உண்டு. குறிப்பாக கணினி சம்பந்தப்பட்ட வேலைகளைக் குறிப்பிடலாம்.

2017ம் ஆண்டு செப்டம்பர் வரையில் 11.40 ஆகவிருந்த அடிப்படை வேதனம் 15 மாதத்தின் பின்னர் 15 டாலர்களாக அதிகரிப்பது மிகவும் கூடியதான அதிகரிப்பு என்பது பல பொருளியல் ஆய்வாளர்களின் கருத்தாகவிருக்கின்றது. ஆனால், சமவுடமைக் கருத்தை வலியுறுத்துபவர்கள் இதற்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இவற்றில் எது சரி, எது தவறு என்பது நடைமுறையில் அமல்படுத்தும்போதுதான் தெரியவரும். அடுத்த வருடம் (2018ம் ஆண்டு) மாகாணத் தேர்தல் வருகின்ற காரணத்தால் இது அரசியலை பின்னணியாகக் கொண்ட செயற்பாடு எனக் கூறுபவர்களும் உண்டு. தற்பொழுது இருக்கும் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராத நிலையில் 15 டாலர் உயர்வு கேள்விக்குறியே!●

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்
36 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற
Radha

R & S Auto Sales Inc.
Radha Motor Inc.

3030 Markham Road
Scarborough, ON

416-412-3838
416-836-5825

Best
Catering



in
Town!



நகரில் சுவைகுன்றா உணவுகளுக்கு ஒரே இடம்



416 NANTHA 1 (416 626 8421)

Brimley & Steeles - 4915 Steeles Ave. E.
Warden & Finch - 3268 Finch Ave. E.
Kipling & Steeles - 5010 Steeles Ave. E.

வீடு வாங்க... விடுக... உங்கள் பிரதிநிதி



Rave P. Raveenthiran

Sales Representative

HomeLife/Future

Realty Inc. Brokerage

Independently Owned and Operated

205-7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8

Dir: 416-567-2462

Tel: 905-201-9977

Fax: 905-201-9229

ravehomes@gmail.com



ATTIC INSULATION

கோடை காலத்தில் குளிராக்கும் செலவினை குறைக்கவும்

குளிர் காலத்தில் வெப்பமாக்கும் செலவினை குறைக்கவும்

கூரை உக்குதல், பூஞ்சணம் பிடித்தல் போன்றவற்றை தடுக்கவும்

பரண் (ATTIC) உள்ளீடு செய்திடுங்கள்!!!

Stay Warm in Winter. Be Cool in Summer.

Spray Foam Insulation

Attic Walls
Ceiling Garage

Crawl Space



SuPa. Raveenthiran
416-847-7171

ENERecon Insulation

FREE! Real Estate Classes

Successful Real Estate Office With Over 425 Salespeople



- ★ No Franchise Fees
- ★ No Monthly Fees
- ★ No Desk Fees

- ➔ Over 425 Salespersons.
- ➔ Top 5th Listing Office in Canada
- ➔ Weekly Training, Full Services Office
- ➔ 24 Hrs Access to the Office
- ➔ Office Open 7 Days/ Week Including Holidays

International Award Winning Office
Top 4th HomeLife Office In Canada-2015
Over 2000 Sq.Ft Office Located @ Markham Rd & Steeles Ave E



HomeLife /Future Realty Inc., Brokerage
205 -7 Eastvale Dr, Markham, Ontario, L3S 4N7
Bus: 905.201.9977 | 416.264.0101
INDEPENDENTLY OWNED AND OPERATED



Selva Vettyvel
Broker of Record
Tel:416-568-4301

வீடு, வியாபார நிலையங்கள் வாங்க, விற்க..

கனடியத் தமிழர் சமூகத்தில் நம்பிக்கையான ஒரு முகவர்



அடமான (Mortgage)
ஒழுங்குகளும்
செய்து கொடுக்கப்படும்



கமல் நவரத்னம்
Kamal Navaratnam

Sales Representative

Direct: **416-671-4815**

E mail:kamalhomesale@gmail.com



HomeLife/Future Realty Inc.
Brokerage
205-7 Eastvale Drive
Markham ON, L3S 4N8
Bus: (905) 201-9977
Fax: (905) 201-9229
Independently Owned and Operated

Trusted and reliable services